

வடவுள்ளதுக்கீண.

செந்தமிழ்

மாநாடு தமிழ்ச்சங்கத்தினின்று மாதந் தோறும் வேளிவரும்

ஒரு தமிழ்ப்பத்திரிகை

“எனைத்தானும் நல்லவை கேட்க வரைத்தானும் ஆன்ற பெருமை தரும்” — திருவள்ளுவர்.

தோதுதி—சன.]

கர-வெஸ் சித்திரை—வைகாசி மீ

[பகுதி க-எ.

Vol. 47.

April—June 1951

No. 6-7.

உள்ளுறை.

திருவள்ளுவர்க்கரும் } திரு. T. C. ஸ்ரீவிவாகையங்கார்
அரசியல்:— } அ. எ. ப. எ. , அவர்கள்.

அ/த—கூ.

களவுற்பாராய்ச்சி:— } திரு. ராமசுப்பிரமணியகாவல
சவர்கள். கூ—காசு.

திருப்புஸ்லாணி நொண்டிநாடகம்:—பத்திராசியர்.

1—24

பத்திராசியர்—திரு. கி. இராமாநாயகர்கார்.

வருஷம் ஒன்றுக்கு தூ 4.]

[கணிப்பிரதி அணை—8.

வெளிசாடுகளுக்கு தூ 4—8—0.

1952

ஒரு வேண்டுகோள்.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தினின்று மாதமொருமுறை வெளிவரும் இச்சேந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிடுமாறு பொருளுக்களும் மதிப்புரவேண்டிப் புத்தகம் முதலியனவும் அனுப்புவோர் அவற்றைப் பத்திராசிரியர், செந்தமிழ், மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை என்று விளாசமிட்டும்,

செந்தமிழில் வெளியிடுமாறு அனுப்பும் விளப்பாங்களையும், பாண்டியப்புத்தகசாலைக்கு நன்கேட்டையாக அனுப்பும் புத்தகம் முதலியவைகளையும், செந்தமிழ் செந்தமிழ்ப்பிரசாரங்கள் தமிழ்ச்சங்கப் பிரசாரங்கள் சங்கக்லாசாலை சங்கப்பரீஸ்வாகள் முதலியவை சம்பந்தமாக அனுப்பும் கடிதங்கள் மணியார்டர்கள் முதலியவை நைறாயும், இன்னும் இச்சங்கசம்பந்தமாயறியவிறும்பியெழுதும் பிறவற்றையும் மாணேஜர், மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை என்று விளாசமிட்டும் அனுப்புமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளலாயிற்று.

S. சிவங்காமி,

மாணேஜர்.

டவுள்தணை.

செந்தமிழ்

தோகுதி-சள.] கர-ஞூ சித்திரை—வைகாசி மீ [பகுதி கூ-எ.

Vol. 47.

April—June 1951

No. 6-7.

திருவள்ளுவர் கூறும் அரசியல்.

[திருவாளர். T. C. ஸ்ரீநிவாஸலயங்காரவர்கள் B.A, B.L, வழக்கறிஞர், மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர், மதுரை.]

தமிழ்மக்களுள் திருவள்ளுவரை பாவரும் அறிவர். அவர் பெருமை பலராலும் பரக்கப் பேசப்பட்டனது. அவர் இயற்றிய திருக்குறளின் பெருமையோ யார்யார் எத்தனையெத்தனை முகமாக விரித்துப்பேசினும் அடங்காததாகும். அதனுள், பொருட்பாலில் வரும் அரசியல் அங்கவியல் ஒழியியல்களிற் கூறப்படும்செய்திகளை இங்கே சிறிது விசாரிப்போம்.

திருவள்ளுவர்கூறும் அரசு எத்தகைத்து? அங்கங்களின் சீர்மை என்னை? மக்கள்கிலை யாது? என்பனவே இங்கு ஆராயத்தகும்.

திருவள்ளுவர் தனியே அரசியற்செய்தி கூறினால்லர். எல்லார்க்கும் பொதுவாகிய அறம் பொருள் இன்பங்களைக் கூறத் தொடங்கியவர் அவற்றை நுவலும்முறையில் அறமும் இன்பமும் நல்கும் சிறப்புடைய பொருள், அரசாங்கியால் நிலைபெறவேண்டுத் தின், அரசியற்செய்திகளை இடையே இயைபுற்றி வேண்டுமெனவு விரிக்கிறார்.

நவீனத்தில் உயர்ந்தாகப் பாராட்டப்படும் குடியரசு (ஜனநாயகம்) இவர் நாலுட் காணப்படாவிட்டனும், அரசின்மாட்சிக்கூறு

மிடத்து இவர், அமைச்சு நாடு அரண்படை பொருள் நட்பு என்னும் ஆற்கங்களும், அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் தூங்காமை கல்லி துணிவு ஆதியனவும் உடையனும் தனக்கு ஒதியஅறத் தின் வழுவாதொழுகி, அறனல்லவை தன் நாட்டகத்து நிகழாவகை விலக்கி, வீரத்தின் வழுவாததகைமையுடையனும் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலும் உளவாக்கலும் அவ்வாற்றுஞ் வந்த பொருள்களைக் தொகுத்தலும் தொகுத்தவற்றைக் காத்தலும் காத்தவற்றை அறப்பொருட்டும் பொருட்பொருட்டும் இன்பப் பொருட்டும் வழங்கலும் வல்லனும் காண்டற்கு எளியனும் கடுஞ் சொல்வழங்காதவனும், உறுதிச்சுற்றம் இடித்துரைக்கும் கடுஞ் சொற்களையும் பொறுக்கும் ஆற்றலுடையனும் கொடை அளி செங்கோல் குடியோம்பல் என்று இவற்றை மேம்பட்டவனும் நின்ற முறைசெய்து உலகுபுரக்கும் அரசன் தெய்வத்தோடொக்க மதிக்கத்தக்கவள்: என்று கூறுவதை ரோக்குங்கால், குடியரசின் உரிமைகளே கனியரசின் கடமைகளாக விரித்துரைக்கப்பட்டன என்பது அறியத்தகும்.

இறைமாட்சியென்னும் முதலதிகாரத்து அரசற்கு வேண்டிய நற்கண நம்செய்கைகளையெல்லாம் தொகுத்துரைத்த வள்ளுவர், பின் அவற்றைத் தனித்தனி விரித்துப்பேசுகிறார்.

அம்முறையில் அரசனும் அவனுட்சிக்குட்பட்ட நாடும், அங்காட்டுமக்களும் உயர்வதற்கு முக்கியகாரணமாயுள்ளது கல்வியாக விண், அதனை உடம்பாடும் எதிர்மறையுமான இரண்டதிகாரத்தால் வற்புறுத்துகிறார். இதனால் ஒருநாட்டையானும் அரசற்கேயன்றி அங்காட்டுமக்கள் யாவர்க்கும் கல்லி அவசியமென்பது புலனும். இதுபற்றியே கல்லியிற்பெரிய கம்பநாடரும், கோசலநாட்டுச் சிறப்புக்கறுமிடத்து,

‘கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்லிமுற்ற

வல்லாரு மில்லை பதுவல்லரல் லாருமில்லை’—

என்று கூறுவாராயினர். இங்கே கல்வியென்றது கேவலம் எழுத்தறிவையன்று. உறுதிபயக்கும் நாலறிவினையே கல்வி என்கிறார்.

அக்கல்வி சிலஆண்டுகளிற் கற்று முடிக்கப்படுவதன்று; வாழ்நாள்முழுதும் கற்கத்தக்கது; பலமிரப்புக்களிலும் தொடர்ந்து நன்மையுட்டுவது; என்பது வள்ளுவர்கொள்கை.

இத்தகைய கல்வியேயன்றிக் கேள்வியும் அரசற்கும் மக்கட்கும் இன்றியமையாச்சிறப்பிற்று. இது கற்றவற்றை மறவாது பேணிப் பயனுறவும் கல்லாதவற்றை எளிதின் அடையவும் உதவுவது; ஆதலாற் கல்வியிலும் சிறந்தது.

கல்வியும் கேள்வியும் ஆகிய இவற்றை இயற்கையறிவும் வேண்டும். அஃதில்லாவிடத்தே கல்விகேள்விகள் சிறந்தல் இல்லை.

இவ்வாறு கல்விகேள்விகளோடு இயற்கையறிவும் வாய்ந்த அரசன் ஒழுகலாறுக் கீர்த்தியான வருமாறு:—

அரசன் அளவிறந்தகாமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மாண்மூலவரை மறம்: என்ற ஆறாகுற்றமும் தன்கண் நிகழாமற் குறிக்கொண்டு காத்தொழுகவேண்டும். இக்குற்றங்கடித்தற்கு அரசன் தான் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களுடையனுத்தோடு அவையுடைய அமைச்சர் புரோகிடர் முதலிய பெரியோரையும் தேர்ந்து துணைக்கொள்ளவேண்டும்.

தனக்கு உறுதிச்சுற்றமான அமைச்சர்முதலியோரை அரசன் தேரும்முறை பொதுமக்கள்வாக்கினாலென்று; அறவுபதை பொருளூப்பதை இன்பவுபதை அச்சவுபதை என்னும் நான்குபாயத்தாலும் தக்காரைக்கொண்டு தேர்ந்துகோட்டவேண்டும்.

பொருள் படை அரண் என்பவற்றுலாம் வலிமையிலும், அறத்துறை மறத்துறைகளில் தேர்ச்சியும் கல்வி கேள்வி அறிவுடைமைகளோடு ஒழுக்கமேம்பாடும் உடைய அமைச்சர் முதலிய துணைவலியே அரசற்குச் சிறந்தது.

நீதிநிலையும் அமைச்சர் புரோகிடர் ஒற்றர் முதலியோரையும், அரசன் தனக்குத் தக்கநெறிகாட்டுதலிற் கண்போற் கொண்டொழுகவேண்டும். தக்கார் துணையுடைய அரசற்குப் பகைவர் செய்யக்கிடந்ததொன்றும் இன்று. தக்கார் துணைபெறாத அரசன் கெடுக்கும் பகைவரின்றியும் கெடுவான்.

அரசன் தான் எல்லா மாண்புகளும் உடையனுமிடும் அமைச் சர்முதலியோரோடு சூழ்ந்தே வினைமேற்கொள்ளவேண்டும். பகை வெல்லக்கருதும் அரசன் தன்வலிமையும் பகைவன்வலிமையும் தான் வினைசெய்தற்கேற்ற காலமும் இடமும் பகைவர் வினைசெய் தற்கேற்ற காலமும் இடமும் ஆப்ச்து அவையெல்லாம் தனக்கு அனுகலமாயிருப்பின் வினைதொடங்கலாம். இவற்றை ஆராயாது தொடங்கும்வினை பழுதுபடும்.

அரசன் அன்புடைமையொன்றேகொண்டு ஒருவரையும் தன் வினைசெய்வாராக்கலாகாது; அறிவும் தேற்றமும் பற்றின்மையும் அன்பும் உடையாரையேதன்வினைசெய்வாராக்கொள்ளவேண்டும்.

அரசன் தன் அமைச்சர் முதலியோரைமட்டுமன்றி ஏனைச் சுற்றத்தினரையும் தழுவிக்கொண்டொழுகவேண்டும். அது அரசுற்கு நாளும்நாளும் கிளைத்து வளரும் செல்வங்கள்பலவற்றையும் கொடுக்கும்.

அரசற்குப் படைமுதலியவற்றினும், அவன் செங்கோலே வெற்றிதருவதாகும். அரசன் கொடுக்கோலனுபின் அவன் நாட்டின் மழைபொழியாதாகும். முறைவேண்டினர்க்கும் குறைவேண்டினர்க்கும் அரசன் எளிதிற் காணத்தக்கவனுயிருத்தல்வேண்டும். குடிகள் அஞ்சத்தக்க கடுமொழியும் மிகுதண்டமும் அரசனுல் ஓர்க்கு விலக்கற்குரியன. இவ்விரண்டும் அரசனுடைய செல்வத்தையும் வலிமையையும் தொலைக்கும் படைகளாம்.

ஒற்று அரசன்வெற்றியடைதற்குரிய சிறந்த சாதனங்களுள் ஒன்றுக்கும். இவ்வொற்றால் அரசன் தன் வினைசெய்வாரையும் சுற்றத்தாரையும் பகைவரையும் அவர் அறியாதவாறு ஆராய வேண்டும்.

பார்ப்பாரும் வணிகரும் துறவிகளும் முதலியோர் வேடத் தோடு பிறர் தம்மை ஜெனாதபடி புகுதற்கரிய இடங்களிலும் புக்குநிகழ்வனவற்றை அறியவல்லராய்ப் பிறர் மறையச்செய்வனவற்றை அவர் தொடர்புடையரால் கேட்டறியக்தக்கவராய்த் தாம் அறிந்த வற்றில் ஜெப்பாடு இல்லாதவராய், ஒருகாற் பிறர் ஜெப்பறப்

பிடித்துக் கடுங்தன்றுசெய்யினும் தம் உண்மைநிலையை வெளி பிடாதவராயுள்ளாரையே அரசன் ஒற்றாகக்கொள்ளவேண்டும்.

அரசன் இவர் ஒற்றர் என்று பிறர் அறியுமாறு ஒற்றரை ஆளுதல் ஒண்ணுது; ஒற்றர்களைப் பகிரக்கமாகப்பாராட்டுதலும்கூடாது. ஓரோற்றன் அறிந்துவந்து சொல்லியசெய்திகளை அரசன் அவன்றியாதவாறு மற்றும் ஓரோற்றனால் ஒற்றி யறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு ஒருவரை ஒருவர் அறியாதபடி தனித்தனி பேவப்பட்ட முன்று ஒற்றர் ஒற்றியறிந்துவந்து சொல்லும் செய்தி ஒன்றுபட்டிருக்குமாயின் அதனை அரசன் உண்மையென்றுகொள்ளலாம்.

வினையின்கண் முயலும் அரசன், தனக்குப்பல்லாற்றாலும்வரும் இடுக்கண்களால் மனக்கலங்காதவனுதல்வேண்டும்; இது, அவனை வருத்தவரும் துண்பத்துக்குத் துண்பம் விளைப்பதாவதுடன் இவன் பகைவரால் நன்குமதிக்கப்படுத்தற்கும் ஏதுவாகும் என்கிறுர்.

இனி அரசக்குரிய அங்கங்களின் அமைதிபற்றி இவர் கூறுவனவற்றையும் சிறிது விசாரிப்போம்.

அரசர்க்குரிய அங்கங்களுட்சிறந்த அமைச்சரை அரசரோ டொக்க மதித்து, அவர் இயல்பைப் பத்து அதிகாரத்தால் விரிக்கிறார்.

சொல்வன்மையும் வினைக்கிட்டப்படும் வினைத்தூய்மையும் வினைசெயல்வகையறிவும் நற்குடிப்பிறப்பும் காமம் முகவிய குற்றக்கடிதலும் பழியஞ்சுதலும் காணும் உடையனும், பொருளும் படையும் வினைக்குரியகாலமும் வினைசெய்யுமாறும் செய்யும்வினையும் வாப்பென்னவல்லவனும், வினைசெய்தற்கன் அசைன்மையும் குடிகளைக் காத்தலும் நீதிநால்களைக்கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும் முயற்சியும் திருத்த அமைந்தவனும், வினைவந்துழிப் பகைவர்க்குத் துணையாயினுரை அவரிடத்துகின்ற பிரிக்கவேண்டிற் பிரித்தலும் தம்மிடத்துள்ளாரைப் பகைவர்பிரியாமல் கொடையாலும் இன்சொல்லாலும் பேணிக்கொள்ளும் தம்மையும் தம்சுற்றத்தையும் விட்டுசீங்கினுரைப் பொருத்திக்கொள்ளவேண்டிற்பொருத்திக்கொள்ளலும், ஒருவினை செய்தற்குரியநிகள் பலவாய்த்

தோன்றின் அவற்றுள் ஆவதொன்றை ஆராப்பங்கமிதலும் அவ்வினை நன்குமுற்றப்படி சூழ்ந்துசெய்தலும் சிலரைப் பிரித்தல் பொருத்தல் செய்யவேண்டுமிடத்து இவர்க்கு இதுவே செய்பத் தக்கிடத்திற்கு துணிவுபிறக்கும்வகை சொல்லுதலும் பகைவர் சூழ்வனவற்றைத் தான் அறிந்து அழித்தலும் அப்பகைவர் அறியாத வாறு தான்கும்தலும் வல்லவனும், உலகியலரின்து நடப்பவனும் உள்ளவனே அமைச்சனாக இருக்கத்தக்கவன் என்கிறோம்.

மேறும், அமைச்சன் தான் நினைத்த காரியங்களைப் பிறக்கேற்பச் சொல்லவல்லவனுகவும் தானியற்றும் செயல்கள் பலவாய வழி அவற்றூற் சோர்வில்லாதவனுகவும் அவைக்கஞ்சாதவனுகவும் இருத்தல்வேண்டும்.

முறைதவருது இனிதாகச்சொல்லும் அமைச்சர் ஏவியவற்றை உலகு விரைந்தியற்றும், வினைத்திட்பழுதைப் போன்ற அமைச்சன் தான் நினைத்தவற்றை நினைத்தவாறே எனிதிற் செய்துமுடிக்கவல்லவனுவன்.

அமைச்சருள், பிரித்தலும் கூட்டலும் கருதி வேற்று வேந்த ரிடைச்செல்லாரைத் தூக்கிரென்று வழங்குவர். தூதரை வடநூலார் உத்தமர் மத்திமர் அதமர் என்று முத்திறத்தராக்குவர். [உத்தமர் தாமே சொல்லவேண்டியவற்றைச் சொல்லவல்லவர். மத்திமர் அரசன்கூறியது கூறவல்லார். அதமர் ஓலைகொண்டு செல்வார்.] இவர், தாமே வகுத்துக்கூறுவாரும் கூறியதுகூறுவாரும் என இருதிறத்தராக்குவர்.

இயற்கையறிவும் தோற்றப்பொலிவும் பலரோடும் பலகாலும் ஆராயப்பட்டகல்வியும் உடையாய், வேற்றரசர்க்குப் பலகாரியங்களைச்சொல்லுமிடக்கு அவற்றின் செயற்கருமை தோன்றுதவாறு (எனிதாய்க் கோண்றுமாறு) காரணவகையால் தொகுத்துக்கூறுதலும் இன்னுகவற்றை இனியசொற்களால் அவர் மனமகிழுமாறு கூறுதலும் வல்லராய், தாம் வேற்றுவேந்தரிடைச்சென்ற காரியம் முடிதற்கேற்ற உபாயமறிதற்குரிய தீதிநாற்கள்வியும், தாம் சென்ற கருமத்தைப் பகைவேந்தர்செவ்வியும் இடமும் அறிந்து உள்ளதொள்ச் சொல்லும் ஆற்றலும் அவர் செயிர்த்துநோக்கின் அதற்கு

அஞ்சாமையும் உடையராய் உள்ளவர், தாமே வகுத்துக்கூறும் தலையாய் தூதராவர்.

பொருள் காமங்களால் தூய்மையும் தமக்கு வேற்றரசருடைய அமைச்சர் துணியாங்கும்பையும் துணிவும் தமக்கு வேற்றரசன் செய்யும் ஏதத்துக்கு அஞ்சித் தமவேந்தற்குத் தாழ்வுவரும் சொற்களை வாய்சோர்ந்தும் சொல்லாமையும் தாம் வேற்றரசரிடைச் சொல்லும் சொற்களால் தமமுயிர்க் கிறுதினேரிலும் அதற்கு அஞ்சாமையும் உடையான் கூறியதுக்கூறுந் தூதனுவன் என்கிறூர்.

இவர் அமைச்சரும் தூதரும் ஆகியவரியல்பாக விரித்தவற்றைக் கம்பர் இராமாயணத்துத் தசரதனுடைய அமைச்சரையும் அனுமனையும் பற்றிக் கூறுமவற்றில் நன்கு தெளியலாம்.

இனி, அங்கங்களுள், அரசனுறும் அமைச்சனுறும் கொண் டுய்க்கப்படுவதாய் அரண் முதலிய அங்கங்கட்கு இன்றியமையாச் சிறப்பினதான் நாட்டிலக்கணமாக இவர் கூறுமவற்றையும் சிறிது நோக்குவோம்.

குன்றுத விளையுளைச்செய்வோரும் அறவோரும் கேடில்லாத செல்வரும் ஒருங்குவாழ்வதாய், அளவிறந்த பொருளுடைமையாற் பிறநாட்டாராலும் விரும்பத்தக்கதாய், கேடில்லாததாய், மிக விளைவதாய்ப் பிறநாடுகள்பொறுத்த பாரமெல்லாம் ஒரொருகால் தன்மேல்வரிலும் அவற்றைத் தாங்கவல்லதாய், அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள்முழுதையும் உடம்பட்டுக்கொடுப்பதாய், மிக்கபசியும் நீங்காதனோயும் அழிவுசெய்யும்பகையும் இல்லாத தாய், சாதிசமயவேறுபாட்டால் மாறுபட்டுக்கூடும் கூட்டங்களும் உடனிருந்தழிக்கும் உட்பகையும் வேந்தலைக்கும் குறும்பும் இல்லாததாய், பகைவரால் கேட்றியாததாய், ஒருகாற்கேடுறிலும் தன் வளங்குன்றுததாய் உள்ளதே சிறந்தநாடென்கிறூர்.

இத்தகைய நாட்டுக்கு வானவறந்தகாலத்தும் வளங்குறும் துரவுகேணிகளும் ஏரிகளும் ஆறுகளும் ஆகிய நீர்வளமும், இடையிலன்றி ஒருபடையே அரனாக அமைந்ததாய்த் தன்வளம் தருவதாய் மாரிக்கண்ணட்டாரைக் கோடைக்கண் உமிழுவதாய் உள்ள

மலையும் வலிய அரண்களுமே உறுப்பாவன. பணியின்மையும் செல்வமும் விளைவும் இன்பமும் காவலும் ஆகிய இவ்வைங்குமே நாட்டுக்கு அணியாவன.

ஒருநாடு மேற்கூறிய கலமெல்லாம் உடையதாயினும் அரசன் குடிகளிடம் அன்பில்லாதிருப்பினும் குடிகள் அரசனிடத்தன்பில்லாதிருப்பினும் அந்நாடு சிறவாது என்கிறார்.

இனி நாட்டுக்குரிய அரண்மைதிகுறித்து இவர் கூறுமவற்றையும் சிறிது விசாரிப்போம்.

அரண் நாட்டுக்கு உறுப்பாதவின் நாட்டின்செப்திகூறிய அளவில் அடங்குமாயினும் பகைவரால் அழிவுவந்தவிடத்து நாட்டுக்கும் அரசற்கும் ஏமாதற்சிறப்புப்பற்றி அரண் பிறதோரங்க மாகத் தனியே ஓரதிகாரத்தாற் பேசப்படுகிறது.

படைபெடுத்துவரும் பகையரசனைத் தடுத்து எதிருஞ்சி நிற்கும் அரசற்கு அரண் சிறந்த சாதனமாகுமென்பது சொல்லாமே அமையுப்.

பகைமேற்செல்லுதற்கும் தம்நிலத்துரிமை பொருள் முதலிய வற்றைப் பிறர்கவராது காத்துக்கொள்ளந்து மேற்சென்றவிடத்து அழிவுகலைவரின் தாம் மீண்டு தம்மிடம்புக்குத் தம்மைப் பாதுகாத் துக்கோடற்கும் அரண் சிறந்த சாதனமாகும்.

நீரும், சிழுவுமில்லாததாய் இயங்குதற்கு அரியதாய் உள்ள மருநிலமும், செடியும் கொடியும் பின்னிப்படர்ந்து அடறுத்துச் சேர்த்திய காடும், மலையும் என்னும் இயற்கையும் செயற்கையுமாகிய இந்நான்கரனும் சூழ்ந்த மதிலே அரண்ணப்படும்.

பகைவரால் ஏனிபற்றியேற்றகிய உயரமும் புறத்தார்க்கு அகழலாகா அடியகலமும் உள்ளிடத்தார் நின்று விளைசெய்யலாம் தலையகலமும் கற்களும் சுண்ணாம்பும் செங்கல்களும் கொண்டும் செம்பு முதலிய உலோகங்களை உருக்கிவர்த்தும் செய்யப்படுதலாற் குத்தியழிக்கப்படாததின்மையும் தன்னிடத்து அமைந்து,

‘விளையும் கிடக்கும் வளைவிற் பொறியும்
கருவிர ஹகமும் கல்லுமிழ் வைனும்

பரிவுது வெங்கெயும் பாகடு குழிசியும்
காய்பொன் துலையும் கல்லிடு கூடையும்
அண்டலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும்
கைவயும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் தலாழும் கைபெய சூசியும்
சென்றெறி சிறும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிற்ற கணையமும்
கோலுங் குஞ்சமும் வேலும் பிறவும்

என்று இத்தொடக்கத்துப் பொறிகளின் அமைதியாற் பகைவரால் கிட்டிச்சு அருமையும் உடையதாய், வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை காடு நீர்கிலை யென்றிவற்றுள் ஏற்பனவுடைமையால் பகைபுகாமற் காக்கவேண்டும் இடம் சிறிதாய், அகத்தோர் பகைவரால் நலினின்றியிருத்தற்குரிய பேரிடப்பரப்புடையதாய்த் தம் வலியைப் பெரிதாக மதித்து இதுபொழுதே அழித்தும் என்றெழுங்தபகைவர் வந்து கண்டால் அவருக்கத்தைக் கெடுப்பதாய், உணவுப்பொருள்களும் மற்றும் நுகர்தற்குரியன பலவும் சிரமப் புடையதாய், அகத்தார்விடும் படைகள் புறத்தார்மேல் எளிதிற் சேர்தலாலும் புறத்தார்விடும்படைகள் அகத்தார்மேல் எளிதிற் சேர்தலாகாமையானும் அகத்தாரது போர்கிலைக்கு எளிதாய், இன்னும் அகத்தார்க்கு வேண்டும் எல்லாப்பொருளும் உள்ளே உடையதாய், புறத்தாரால் அழிவுவருங்கால் அஃதெய்தாவகை உதவிக்காக்கும் ஆற்றலும் அரசங்மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின் மையும் முதலிய நற்குணங்களான் மேம்பட்ட வீரரையுடையதாய், எல்லாப்பொருளும் உடைமையால் அகத்தார் புறத்தேசெல்லாத படி பகைவர் முற்றுகையிட்டும் பற்றற்கரியதாய், அகத்தார் காவல் சோர்ந்த இடங்கண்டு பகைவர் ஒருமுகமாகப் போர்புரிந்து அகத்துள்ளாரை அவர்க்குற்றால் பேதித்தும் கொள்ளற்கரியதாய், தம் தாணிப்பெருமையால் மதில்கொள்ளுதல்கூழுங்குதுவந்த புறத்தாரையும் அகத்தார் தம் சிறுபடைகொண்டே இருந்த இடம்விட்டுப் பெயராதுநிற்றலேயன்றி வெற்றிக்கொள்ளத்தக்கதாய், போர்தொடங்கிய அளவிலே புறத்தாரான பகைவர் கெடும்வண்ணம் அகத்தார்செய்யும் வினைவேறுபாடுகளால் வீறுபெற்றதாய் மற்றும் புறத்தார் அறியாதவாறு மதிலுட்புகுதல் போகல்செய்தற்குக் கண்டகருங்கைவழிமுதலியவற்றுற் சிறந்ததாயுள்ளது மதிலாக.

மதிலரண் இவையெல்லாம் உடையதாயினும் அகத்தார் சது ரப்பாடு இராயின் இவை மாட்சிப்படுதல் இல்லையாதலின் மதில், காக்கும் வீரரை யின்றியமையாதது என்கிறோர்.

இனி நாட்டானும் அரணைனும் பெரும்பாலும் ஆக்கவும் காக்க வும்படும் பொருளைச்செய்தலின் திறம்பற்றி இவர் கூறுவன் வருமாறு.

ஒருபொருளரக மதிக்கப்படாதாரையும் மதிக்கப்படுவாராகச் செய்யவல்ல பொருளினும் ஒருவர்க்குச் சிறந்தது பிறதில்லை. அது தன்னையுடையான் சினைத்தடைசத்துச் சென்று அவன் பகையினைக் கொடுக்கத்தக்கது. அறத்தையும் இன்பத்தையும் கொடுப்பது. அதனை அறத்தாறிட்டல்வேண்டும். அரசர் தாம் குடிகள்மாட்டுச் செய்யும் அருளொடும் குடிகள் தாம் அரசர்மாட்டுச் செய்யும் அன்பொடும் வாராத பொருளீட்டம், அதனையீட்டுவாரையும் கொண்டிரத்தலின் அரசன் அதனைப் பொருந்தாது கழியவிடல் வேண்டும்.

குடிகளிடமிருந்துபெறும் ஆறிலொரு கடமையும், உடையாரின்மையிற் ரூனேவந்துற்றபொருளும், கலத்தினும்காலினும் வரும் பண்டங்கட்கு இறையாகிய சுங்கமும் பகைவர்மாட்டுத் திறையாகக் கொள்ளுவனவும் அரசற்குரிய பொருள்களாம். பொருள் அருளை வளர்க்கும் செனிலித்தாயாகும். அது தன்னையுடையான் மேற் கொண்டவினையை அச்சமும் வருத்தமும் இன்றி இனிது முடித்தற்கு உதவுவது. அன்றியும் அருவப்பொருளாகியபகைவர்செறுக்கறக்கும் படைக்கலமும் அது; ஆதலின் அதனிற் சிறந்தது பிறதில்லை என்கிறோர்.

இனிப்படையும் நட்புமாகிய அங்கங்களுட் படையினைப்பற்றி இவர் கூறுவனவற்றையும் சிறிதுநோக்குவோம். இவர் படையினை அதன் மாண்பும் செருக்கும்பற்றி இரண்டத்தொரத்தால் விரிக்கிறோர்.

இவர்களும் படை போரின்கண் ஆறுபடுதற்கஞ்சாது பகை வெல்லும் ரத கஜ துரக பதாதிகளின் ரெஞ்சுதியாம். இது, அரசற்கும் ஒழிந்த அங்கங்கட்கும் காவலாகவின் ஏனையங்கங்களுள்ளும் அரசற்குரிய செல்வங்களைல்லாவற்றுள்ளும் சிறந்தது.

இது, மூலப்படை கூவிப்படை நாட்டுப்படை காட்டுப்படை துணைப்படை பகைப்படையென அறுவகைப்படும். அவற்றுள்

மூலப்படை சிறந்தது. மூலப்படையாவது அரசன் முன்னேர் தொடங்கிவருவது. அது தான்சிறிதாயவழியும் அரசற்குப் போரின் கண் உலைவுவந்தால் தனமேலுறுவதற்கு அஞ்சாது நின்று தாங்க வல்லது. அம்மூலப்படையுள்ளும் வீரன் சிறந்தவனுவன். போரின் கட்ட கெடாததாய், பகைவரால் பேதஞ்செய்யப்படாததாய்,

‘கன்னின்றுன் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்—பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எம்போற் கிடந்தான் என்னேறு?’

என்றாலும் தொன்றுதொட்டுவந்த வீரப்பாடுடையதாய், தடையின்றி உயிர்களையெல்லாம்வாரி வாய்க்கொள்ளும் காலனே சினந்து எதிரிலும் நெஞ்சொத்து எதிர்கின்றுதாங்கும் மனவலியுடையதாய், பகைவரைக் கடிதிற்கொல்லத்தக்க வீரமும் அரசற்குத் தாழ்வு வராமற் காக்கும் பெருமையும் அழியுந்துறக்கொடை அயில்வா ணோச்சாது முன் வீரராயினுர்சென்ற நன்னெறிக்கட்ட சேறலும் பகைவரால் பேதிக்கப்படாமையால் அரசனால் தெளியப்படுதலும் ஆகியான்கிணையும் அரணுக்கொண்டதாய்ப் பகைவரால்வகுக்கப் பட்டுத் தன்மேல்வந்த படையின் போரை விலக்கும்வகுப்பறிந்து வகுத்துக்கொண்டு, பகைவர் தூசிப்படையைத் தன்மேல்வராமல் தடுத்துத் தான் அதன்மேற் செல்லவல்லதாய்க் கண்டால்விலே பகைவர் அஞ்சும் தோற்றப்பொலிசினையுடையதாய் இருப்பது படையென்கிறூர். இதனை அரசன் வேண்டும்பொருள்கொடித்தும் நன்குமதித்தும் நடத்தல்வேண்டும். படை சிறந்தவீரர் நிறைந்த தெளிலும் நிலையுடைய தலைவர் இல்லாவிடத்து நிலைத்துநில்லாது என்கிறார்.

இனிப் படையின் மறமிகுதியை நெடுமொழிவஞ்சி, தழிஞ்சி, நூழிலாட்டு முதலிய துறைகொண்டு வீரர்கூற்றிருக்கும் பிறவாரூருக்கும் இவர் கூறிச்செல்லுந்திறம் தமிழர்வீரசிறப்பை நன்கு புலப் படுத்தும்.

மேலும் பகைவற்மேற் கண்ணேடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்டன்மைபென்று சொல்லுவர்; பகைவர்க்கு ஒருதாழ்வுவந்ததாயின் அதுபற்றி உடனே அவரைநலிந்து வெற்றி கொள்ளக்கருதாது, பகைவர் தம்தாழ்வுதீர்த்துக்கோடற்பொருட்டு

இராமன் இராவணனை இன்றபோய் நாளைவாவென மீளவிட்டாற் போல உபகாரங்கூசய்தலை அவ்வாண்மைக்குக் கூர்மையென ஆலோர்க்குறவர் என இவர் கூறுவதுகொண்டு தமிழர் போர்த் துறையில் பகைவரிடத்துக்கொண்டொழுகும் பெருந்தன்மையினை நன்கறியலாம்.

‘விழுப்புண் படாதா ளைலாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை யெடுத்து’—

என்பதனால் தமிழவீரருடைய ஊறஞ்சாதனிலையை இவர் உரைத் துச்செல்லும் அழகு நன்கு சிந்திக்கத்தகும்.

இனி இப்படைபோல அரசந்து வினையிடத்துதவும் நட்பினைப் பற்றி இவர்க்குறவதையும் சிறிது ஆராய்வோம்.

நட்பினை ஜூந்து அதிகாரத்தால் விதிக்கிறார். அதன் மறுதலை யாகிய பகையினை அதன் மூலகாரணங்களான பேதமை புல்லறி வாண்மைகளுடன் பன்னிரண்டத்திகாரங்களால் விளக்குகிறார்.

இதனை நன்கு ஆராயுமிடத்து அரசர் தமிழின் நன்குமுடிதற்கு எட்டினரைத் தேடிக்கொள்ளல் அவசியம். அதனிலும் முக்கீயம் பகையில்லாதிருக்கமுயற்றல் என்பது இவர்கொள்கையென்பது புலனாகும்.

இனி அரசியல் அங்கங்களிற் சொல்லப்படாதனவும் நாடும் நாட்டுமெக்களும் அரசனும் மேம்பாடு அடைதற்குவேண்டியனவு மான செய்திகள் ஒழிபியலிற் பேசப்படுகின்றன.

இதுகாறும் அரசினமைதிபற்றியும் அமைச்சர் முதலிய அங்கங்களின் அமைதிபற்றியும் கூறியவையெல்லாம் அவ்வரசராலும் அமைச்சராலும் ஆளப்படும் மக்கட்கும் ஏற்றபெற்றிருக்காள்ளத்தகும். ஆதலால் மக்கள்திலையும் ஒருவாறு கூறியதாகும்.

இக்காலத்தும் திருவள்ளுவர்க்குறும் இலக்கணங்கள் பலவும் அமைந்த அரசும் அங்கங்களும் மக்களும் வாழும் இங்கிலாந்து முதலிய சில நாடுகள் பகைவரால் எளிதில் வென்றுகொள்ளற்கரி யனவாகவும் பகைவரால் நலிவுவந்த இடத்திலும் தமங்கலம் சிறிதும் குன்றுதனவாகவும் விளங்குதல் காணலாம்.

இதுவரை கூறியவற்றால் அரசியற்றுறையில் திருவள்ளுவர்க்குள் உயர்தனிச்சிறப்பு ஒருவாறு விளங்கும்.

களவழி நாற்பது—ஆராய்ச்சி

திருவாளர் பண்டித, இராமசுப்ரீமனியநாவலரவர்கள்.

தோற்றுவாய்

பண்டைத் தண்டமிழ்றால்கள் பல. அவையெல்லாஞ் சொன்னுனுக்கும் பொருளுனுக்கமும் வாய்ந்துகிடப்பனவாகலான், தொடக்கமானுக்கங்கு எளிதின் அறிவரிய. சங்கநூற்றெடுக்களைக் கற்கப்படுகும் மானுகர்முதன்முதல் கீழ்க்கணக்குநால்களைப் பயிறலே இப்போழ்தும் வழக்கின் உள்ளது. அப்புறப் பொருட்களைச் சுருங்க உரைத்து மானுக்கருள்ளத்து எளிதல் நன்னென்றிகளைப் புலப்படுப்பன அவையாகவின், அவற்றை முதற் கற்றலே அமைவுடைத்துமாம். எல்லாநூல்களையும் கற்றல் எல்லார்க்கும் அரிதாகவின், வேண்டுவனவற்றைச் சிறப்புநோக்கிக்கற்றல் இந்தியமையாதது. அங்கை கற்குமிடத்தும் முற்றுதலின்றிப் பலவற்றைக்கற்றலினும் சிலவற்றை உள்ளுறுத்தி ஆராய்ச்சியொடுகற்றல் கழிபயன் தரும்.

கீழ்க்கணக்கு நூல்களுக்கு நானுற்பது எனப்படும் இனிதுநாற்பது இன்னுநாற்பது கார்நாற்பது களவழி நாற்பது என்பவற்றை முன்னைய இரண்டும் நீதிகளைப்புலப்படுப்பன. கார்நாற்பது அகப்பொருள் நுவலும்; களவழி நாற்பது புறப்பொருளாகிய போர்க்களச்சிறப்பு நுவலும், இங்ஙான்க னுள்ளும் காரும் களவழியும் மானுகர்க்கு எனையபோல எளிதிற் புலப்படுவனவல்ல. களவழி நாற்பதின் சொற்செறிவும் பொருளுனுக்கமும் நடையருமையும் பலதரம் கற்றாலன்றி உணரப்படா. எனவே அதனையாராய்ந்து அறிந்தன கிளப்பது மானுகர்க்கு நனிபயனுதவுமென்னும் நோக்கொடு ஈண்டு ஆராயப்படுக்கேம்.

தொன்னால்களைபாராய்வதும் ஆய்பொருளை உள்ளுறுத்திக்கற்றலும் நன்மானுகர்க்குச் சிறந்தபொழுதுபோக்கு எனவேபடும். பனுவல்களையாராய்வதனால் முன்னையோர் தம் ஒழுக்கம், வழக்கு, தொழில், வாழ்வமைதி முதலியன தெள்ளென விளக்குதலால், நாலாராய்ச்சி மிகப் பயன் தருவதோன்றென்பது கூறுதே விளக்குமென்க.

நாலாரியர்.

களவழி நாற்பது என்னும் இந்நால் செய்தார் போய்கையார் என்பார் இவர் கடைச்சங்கத்துப்புலவர் என்பார் சிலர்; அதனைமறுப்பர் சிலர்.

பண்டப்புலவருடைய வரலாறுகள் இன்னளைம் மயக்குறக்கிடப்பது தமிழர்க்கு வியப்பன்று என்பது ஞாலம் அறிந்ததொன்று. சங்கதூற்றிருக்க யிற்பட்ட களவழிகாற்பது சங்கப்புலவர் ஒருவராலேயே பாடப்பட்டிருத் தல்வேண்டுமெனக்கூறும் கொள்கையும் ஆராயற்பாலது, இந்துவின் நடை எவ்வாற்றினும் பண்டைத் தண்டமிழ்நால்கட்கு ஒல்குவதன்று. செறிந்த சொற்களும் நிறைந்தபொருளும் செய்யுடொறும் ஒழுகுதலின், இதனைச் சங்காலத்துறை எனக்கொள்ளப் பலரும் பின்னிடையார் என்க. இந்தாலாசிரியரான பொய்கையார் என்பார் இயற்பா முதற்றிருவத்தாதி பாடிய பொய்கையார் ஆதல்வேண்டும் என்னும் கொள்கையினருஞ் சிலர் உளர். ஆயினும், களவழிகாற்பதின் நடைச் செறிவும் திருவந்தாதியின் நடைச் செறி வும் பெரிதும் வேறுபட்டுக்கிடக்கின்றதாவின், அதுபற்றி இன்னும் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்துவது சாலப்பயன்தருவதாகும்.

இந்தாலாசிரியராகிய பொய்கையார் செங்கணுன் காலத்தவர் என்பது வெளிப்படை. செங்கணுன்காலத்தை உறுதிப்படத் துணிச்துக்கிறினர் யாரு மிலர். கி. பி. இரண்டாதாற்றிருஞ்சிற்கும் ஆரும்தாற்றிருஞ்சிற்குமிடையே செங்கணுனது அரசியல் நிகழ்த்தாத ஒருவராறு வரலாற்றுசிரியர்கள் கூற வின் புலவர்காலமும் அதுவெனக்கொள்ளப் படுமென்பது.

நூல்சேய்தற்குக்காரணம்

சோழன் செங்கணுன் சேரமான் கணக்காலிரும்பொறையொடுபொருது அவனைச் சிறைவைப்பச் சேரமானுக்கு அருங்கப்பான் பொய்கையார் என்னும் நல்லிசைப்புலவர் அவனைச் சிறைவீடுசெய்யும்பொருட்டுச் செங்கணுனது மற்றும் புலப்பட இதனைப் பாடினர் என்பது. இவ்வாறு களம்பாடிச் சிறைப்பட்ட டோரைச் சிறைவீடுசெய்வதுமுண்டென்பதற்கு இந்துலே சான்றுபகரும். புலவர்சொல்லை அக்காலத்துப்புரவலரும் புறக்கணியாராகவின், புலவர்க்குத் தம் சொல்லே இணக்கிறகும் பிணக்கிறகும் கருவியாயிருந்தது எனலாம்.

புலவர் தம் நாவில் சோழனைக் காவிரிநாடன் புனரூடன் நீர்நாடன் செம்பியன் எனப் பலபெயராற் சிறப்பிப்பர். செங்கணுன் கழுமலம் என்னும் ஊரைக் கொண்டவரலாற்றைக் ‘காவிரிநாடன் கழுமலங்கோண்டநாள்’ என ஆசிரியர் ஈசு-ம் பாட்டிற் சுட்டுகின்றனர். சோழன்பொருத்து சேரவரசனே டென்பது ஆசிரியர் புனரூடன் வர்சிக்கோவட்டகளத்து (ஈகை) எனக் கூறலான் உணரப்படும். சேரனேடுசேர்ந்து பொருத்தபலநாட்டுவீரருள் கொங்காட்டினரும் ஒருசாரார் என்பது ஆசிரியர் ‘புனரூடன் கோங்கரையட்டகளத்து’ எனக்கூறலா னாறியப்படும்.

இக்களவழிகேட்டுச் சோழன் சேரனைச் சிறைகீடுசெய்தனன் என்பது. இச்சோழன் ‘சேங்கட்சோழன்’ எனவும் கூறப்படுவன் என்பது, ஆசிரியர் பல பாடலிலும் ‘சேங்கட்சினமால்’ என உரைத்தலானும் உணரப்படும். இவன் தாயின் கருப்பையில் குறித்தனேரத்திற்குமேலும் தங்கனேர்ந்தமையின், அதனுட்கட்டு வருக்கிக் கண்சேக்கப்பெற்றன் எனவும் இவனைப் பெற்றதுக்கணமே தாய் பிரிச்தனள் எனவும் கூறுப்

நால்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கிழிமுக்கணக்கு எனச் சங்க நாற்றெருகைகள் மூன்று. அவற்றுள், களவழிநாற்பது என்னும் இஞ்சால் பதினெண் கிழிமுக்கணக்கு நூல்களைச்சார்ந்தது. பதினெண்கிழிமுக்கணக்கு இவை என்பதைக் கீழ்வரும் பாடல் உணர்த்தும்.

நாலடி நான்மணி நானுற்ப தைங்கிணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி—மாழுல
மின்னிலைசொல் காஞ்சியுடனேலாதி யென்பவே
கைங்கிலைய வாங்கிழக் கணக்கு

இவற்றுள் நானுற்பது ஆவன இனிதுநாற்பது இன்னாற்பது கார்நாற்பது களவழிநாற்பது என்பன.

‘களவழிநாற்பது’ என்பது போர்க்களத்திடத்து நிகழ்ந்தசெய்தியைப் புலப்படுக்கும் நாற்பத்தாடல்களையுடைத்தொருநூல். களம் ஈண்டுப் போர்க்களம். வழி இடம் என்னும்பொருட்டு. ஈண்டு ஆகுபெயராய் அவ்வழிப் பிறக்க செய்தியை உணர்த்திற்று. ‘நாற்பது என்னுஞ்சொல்லும் ஆகுபெயராய்ப் பாடலை உணர்த்திற்று. இந்தாலில் நாற்பத்தொருஞ்செய்யுட்கள் இருப்பவும் நாற்பது என்பது முற்று என் நாற்பதாதலும் நாற்பதுபாடல்வேண்டுமென நூல் பாடத்தொடங்கினமையும் கருதியென்க. சதகங்கள் சிலவற்றில் காடு, காசு வரை பாடப்பட்டும் அவை சதகம் எனவே பெயர்பெறுதலும் காண்க. கா, கா0, கா00 என்னுங் கணக்குக் கருதினார்க்கு அவற்றின் மிகுந்து தம் அடக்க எண்ணிற்படாது கிடப்பன நீக்கி உரைக்கப்படும். நாற்றெருருவரை நாற்றுவர் எனலும் அறியத்தக்கது. சகபாடல் அமைந்த தொருநூலை ரூ0 என்பதினும் சா0 எனலே அடக்க எண்ணிற்குப் பொருந்து மென்க. சா0 வயதும் ஒருமாதமும்புக்க ஒருவனை சா0 ஆட்டையன் என்ப, முழுவயது கருதி. அஃதேபோல ஈண்டு முழுமை என்பத்து எனக்கொள்ளு மிடத்து நாற்பத்தொன்றை நாற்பது எனல் இழுக்காது. இன்னாற்பதி லும் நாற்பத்தொருபாடல்கள் வந்துள்ளன.

போர்க்களத்துச் சிறப்பைப் புலவர் விதங்தபாடும் வழக்கு உண்டென் பதற்கு இந்நால் சான்றூதல் அமையும். அவ்வாறுபாடுதலைக் களம்பாடல் என்ப. ‘களவழி’ எனவும் கூறுவதுண்டு. களவழியில் வென்ற வேந்தனது போராற்றலும் வெற்றிச்சிறப்புமே விதங்கு கூறப்படும். பொய்கையாறு களவழியிற் காணப்படுஞ் தனிச்சிறப்பு உவமைகளேயாம். இத்துணைக்கு உவம நயம் வாய்ப்பவந்த களவழிச்செய்யுட்களை இங்காளில் காண்டல் அரிது. புத னானாற்றில்வரும் நகசு-அ-ம் பாடல் களவழிச்சிறப்பை நயமுற வலில்கிண்றது. அதனுள் உவமைகள் இத்துணைக்குக் குறித்கொள்ளப்பட்டிலவேனும் தன்மை நயம் பல்கி மறம்புலப்படுத்துகின்றது ஒவ்வொரடியுமென்பது உணரப்படும். களவழிச்செய்யுளின் பெற்றிமையுணர்வான் வேண்டி அதனை ஈண்டுத் தருதும்.

‘களிறு முகங்கு பெயர்க்குவ மெனினே
 ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம்போலக்
 கைம்மா வெல்லாம் கணையிடத் தொலைந்தன
 கொடுஞ்சி நெடுஞ்சேர் முகங்குவ மெனினே
 கடும்பரி நன்மான் வாங்குவயி நெல்கி
 நெடும்பீடுமின்கு நிலஞ்சேர்ந்தனவே
 கொய்சுவற் புரவி முகங்குவ மெனினே
 மெப்பங்கிறங்க வடுவொடு பெரும்பிறி தாகி
 வளிவழக் கறுத்த வங்கம் போலக்
 குருதியம் பெரும்புனல் கூரங்தனவே! ஆங்க
 முகவை யின்மையி னுவகை யின்றி
 இரப்போ ரிரங்கு யின்னு வியன்களத்
 தாளழிப் படுத்த வாளே ருமுவ!
 கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
 ரெதாரித் தெண்கண் பெளிர்ப்ப வொற்றிப்
 பாடி வந்த தெல்லாங் கோடியர்
 முழுமுரு டிருமணி மிடைந்த நின்
 னரவுற மார முகங்குவ மெனவே’

இதனுள், ‘கைம்மாவெல்லாம் கணையிடத் தொலைந்தன’ என்றாற்போலக் களவழிநாற்பதிலும் ‘வேணிறத் தியங்க போன்ற’ என யானைவீதற்சிறப்புக்கூறப்பட்டது. பிறவிடத்தும் யானை கணைப்பட்டொழிதல் கூறப்படுகின்றது. ‘கொடுஞ்சிநெடுஞ்சேர் ... நிலஞ்சேர்ந்தன’ என்றாற்போலக் களவழி நூல் ‘உருவக்கடுஞ்சேர் முருங்கி’ என

வருகின்றது. பொதுவில் நால்வகைப்பட்டகளின் அழிவையும் கூறுதலே களவழிச்செய்யுளின் நோக்கமாக்கொள்ளப்படும். புறநானூற்றுப்பாடுவி அம் 'கோய் ... கூர்ந்தன' எனக் குதிரையினமிலு கூறப்பட்டது கண்க. இம்முன்றும் கூறப்படவே வீரப்பட்டமை கூருமலே பெறப்படு மென்பது. களவழிநாற்பதில் யானையினழிவே பெரிதும் விதங்கு கூறப்பட்டுள்ளது; பட்டக்குச்சிறப்பு யானையாதவின், அதன் அழிவு கூறப்படவே போர்க்களத்து மற்ற நன்குபுலப்படுமென்பது.

இனி, இவ்வாறு களவழி பாடுதற்கு விதியின்டோ எனில் உண்டு என்க, என்கை? தொல்காப்பியத்துப் புறத்தினையியலிற் கூறப்படுகின்ற வாகைத் தினைத் துறைச்செய்யுளின்கண்,

‘கூதிர் வேணி வென்றிரு பாசறைக்
காதலி ஞேன்றிக் கண்ணிய மரபினும்
எரோர் களவழி யன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வேன்றியும்’—தோல்—புறத்—எசு

எனக் கூறப்பட்டமையின் என்பது. நச்சினார்க்கிளியர் இதன் உரையிடைக் ‘களவழி ... வென்றியும், என்பதற்கு களவழிச்செய்க்கைகளை மானுது தேரேறிவந்த புலவர்தோற்றுவித்தவென்றியும் எனக் கூறியது காண்க. வென்றியும் எனவே ‘களவழித்துறை’ வாகைத்தினையின்பாலது என்பதும் பெறப்படும். இது களத்துச்செய்தியைத் தாம் கண்டவாறு வீரம்புலப் படப் புலவர்பாடுவது என்பது பெற்றும். இதுவன்றி ‘ஏரோர்களவழி’ என்பதொன்றும் உண்டு அது அரசனை உழவனுக்கொண்டு. உழவர் தம் நெற்போர்க்களத்துச்செய்யும் செய்கையைத்தையும் வீரம் புலப்படப் போர்க்களத்து நிகழ்ந்தனவாக அவ்வரசற்கேற்றி நயம்படக்கூறுவது. புறநானூற்றில் பரணர்பாடிய நெங்கு-ம் பாட்டு ‘ஏரோர்களவழி’ப்பாற்படும். அதனை ஏர்க்களாலருவகம் எனவுக் கூறுப.

தேய்வவணக்கம்

இங்நாவில் தெய்வவணக்கம் கூறப்படவில்லை. நூன்முகத்துத் தெய்வ வணக்கம் கூறுதல் ஆனஞ்சோராசாரமாயினும் அத்தெய்வவணக்கம் புலவன் உள்ளத்தே வணக்கலும் வணங்கியவாறு மானுக்கருணர்வான் நூன்முகத்து உரைத்தத்துமென இருவகையாக்கொள்ளப்படும். தருக்கசங்கிரகஉரைக் கண் ‘எடுத்துக்கொண்டநூல் இடையூறின்றி இனிதமுடித்தற்பொருட்டுச் செயற்பாலதென ஆனஞ்சோராமுக்கத்தான் அனுமிக்கப்படுஞ்சுருதியின்

விதிச்செப்பட்ட வழிபகுடவுள்வணக்கமர்கிய மங்கலம் மாணுச்சுக்கிருக்கு அறிவு யுத்தம் போருட்டு யாப்பினுல்யாத்து அதனான்முடிபெய்தும்பொருளுணர்த்து கிள்ளுர்' என்று கூறப்பட்டமையின் தன்முகத்துவணக்கநூற்றல் மாணுக்கர் பொருட்டு என்பது பெற்றார். ஈண்டும் வணக்கம் புலவராற்செய்து நூல் தொடக்கப்பெற்றது எனல் இழுக்காது. மாணுக்கருணரும்பொருட்டு வணக்கம் தனியே உரைக்கப்பட்டில் தென்க. ஆபினும்தெய்வமாகிய ஞாயிற்றை முதற்கண் அடையொடுபடுத்துக் கூறியதும் ஒருசிறப்பு எனவேபடும்.

இழுக்கவழக்கங்கள்—தோழில்கள்.

இங்நாலிற் காணப்படும் மக்களொழுக்கவழக்கங்கள் சீழ்ப் பொறிக்கப் படுகின்றன. போர்முறைகள் தனியே காணப்படும்.

கடிகா அமைத்தல்:—

‘கடிகா—உக.

கண்ணுடுத் தோழில் நிகழ்ந்தமை:—

‘கண்ணுடு காண்பாரிற் ரேன்றும்’—உஅ.

களிற்றுக்கு ஒடை (நுதற்பட்டம்) அணிதல்:—

‘கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை’—உக.

‘ஓன்னுயியானை ஒடைப்போன்கோண்டு’ (கஉசு) எனப் புறத்தும் ‘வைநி நுதிபோருத வவோழிவரிதுல் வாடாமாலை ஒடையோடுதுயல்வர’ எனத் திருமுருகாற்றுப்படையினும் உ—க, உ களிற்றுக்கு ஒடையணிதல் கூறப்பட்டது காணக.

கார்த்திகைவிழா எடுத்தல்:—

கார்த்திகைவிழாவாவது கார்த்திகைத்தின்களிற் கார்த்திகை மீனில் தமிழகத்துச் சிறப்பாகக்கொண்டாடப்படுவதொரு விளக்குவிழா. அவ்விழா வெடுத்தல் பண்டைக்காலங்கொட்டே ஈண்டுவழக்கிலிருந்துவந்தது என்பதற்கு முன்னே நூல்களே சான்றாக உள்ளன. இங்நாலில்,

‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப்போன்றனவே’ (கள) எனவருவது ஆயத்தக்கது. கார்நாற்பதினும் ‘நலமிது கார்த்திகை நாட்டவரிட்ட-தலை நாள் விளக்கிற் உழையுடையவர்க்கி’ எனக்கூறப்பட்டது. இங்னைம் நூல்களால் சிறப்பிற்றாகக்கூறப்படுதலால், இவ்விழா முன்னர்த் தமிழ்நாட்டிற் பெருவழக்காக இருந்தது என்பது பெறப்படும். பெளராணிகரும் இது பற்றிக்கூறுவர். இப்போதும் இவ்விழாவெடுப்பு உள்ளது.

தீரைக்குப் பரும் அணிதல்:—

‘பரும இனமா’—கங்

கோனும்களைத் தொடரிற் பிணித்தல்—

‘தொடரொடு கோனும் புரையும்’ சூ இதனால் பண்டைமக்கள் கோ னும்களையும் வீட்டில் வளர்ப்பர் என்பது உணரப்படும்.

தச்சுத்தோழில் நிகழ்ந்தமை—

‘தச்சன் விஜைபடு பள்ளி’—கரு.

தீயில் (தோணி) கடலிடை ஓட்டல்—

‘நளிச்த கடலுட் டிமில்திரை போல்’—கா

‘பெளவும் புணரம்பி’—உள.

நாஞ்சில் அமைத்து உடல்—

‘வெள்ளி வெண்ணாஞ்சிலான் ஞால முழுவனபோல்’—கா.

போர்வைக்குச்சேந்திறழீட்டல்—

‘செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்’—உள.

இதனால் முன்னரே நம் நாட்டில் ஆடைகட்கு நிறங்கட்டுங் தொழில் நிகழ்ந்துவந்தது என்பது பெறப்படும். திருமநுகாற்றுப்படையினும், கோபத்தன்ன தோயாப்பூங்குகில்’ (க—கரு) என வருகின்றது. ‘தோயா’ எனவே ஆடைக்கு நிறங்தோய்த்தலும் உண்டென்பது பெறுதும்.

துதிரையின் உளை கொய்தல்—

‘தொய்ச்சுவன்மா’—உங்.

பண்டையோர் குதிரைகளின் பிடிமிரைக் கொய்துவந்தனரென்பது இதனால் அறியப்படுகின்றது. குதிரைகளின் தொழிலெளிகை பெபாருட்டே னும் அழகின் பொருட்டேனும் அவற்றின் பிடிமிரைக் கத்தரிப்பர்போ ஹும். முற்காலத்து இது பெருவழக்கில் இருந்தது என்பது தொல்லைநூல் களிற்பரக்கக் கூறப்பட்டுள்ளது. சுவல், உளை, தலையாட்டம் என்பன ஒருபொருட்களை உளை குதிரைகட்குச் சிறப்பிற்றென்பது ‘வாலு ஊப்புவி’ எனப் பலவிடத்தும் கூறப்படுதலால் உணரப்படும். இக்காலத்தும் இவ் வழக்கு நம்நாட்டில் உள்ளது.

மிடாவில் மலர் இட்டுவைத்தல்:—

பண்டையோர் மணத்தின்பொருட்டு சீர் பேணப்படும் கலக்களில் மல ஸிட்டுவைத்தல் வழக்கு என்பது ‘ஷீர் வியன்றமிடாப்போன்ற’ (உள) என்பதனும் பெறப்படும்.

முழுப் பண்ணமைத்தல்:—

தன்னுமைகளைப் பண்ணென்று இயைந்துசெல்லிக்குமாறு தம்கையாற்றட்டி கோட்டு அவற்றின் ஒசையைப் பாடப்படும் ஒவியள்வைக்கேற்பச் செய்வது இன்றும் பாடுநர்வழக்கு. அது ‘பண்ணமைத்தல்’ எனப்படும். இக்காலத்தார் ‘சுதிகூட்டல்’ என்பர். முன்னும், இது வழக்கில் உள்ளது என்பது,

‘இருசிறக ரீர்க்குப் பரப்பி பெருவை
குருதி பிணக்கவருக் தோற்றம்—தீரவிலாச்
சீர்முழாப் பண்ணமைப் பான் போன்ற’—१०

‘இரண்டு சிமகுகளின் கார்க்குக்களையும் இருபுடையும் பரப்பி அடித்து ஏருவைகள் குருதியையும் பிணத்தையும் கவர்க்குத்தன்னுங்தோற்றம் வலிக்கு செவ்வனம் இறுக்கப்படாத தளைக்கிழந்த தளைஒற்றையுடைய முழாவிளைப் பண்ணமைப்பதுபோன்றது என்பது இதன் கருத்து. முழா - மத்தளம்.

யானக்குப்பருமை அனிதல்:—

‘பருமப் பணைபெருத்திற் பல்பானை’—ஈசு.

வேலின் அடிக்கண் மணி அமைத்தல்:—

‘எஃக்ககான் மூழ்கி—கடைமணி கான்வரத்தோன்றி—ககு.

மகளி போர்க்களத்துச்சேன்று அலறல்:—

போரிற் கணவனை இழக்கார் போர்க்களத்துச்சென்ற புலம்பலுமுன் பெட்டுப்பது, ‘நாற்றிசையும், கேளிரிழந்தார் அலறுபவே செங்கட்ட—சினமால் பொருத்தளத்து’ (உக) என்பதனுன் உணரப்படும். தொல்காப்பியர் இதனை ‘தாமே ஏக்கிய தாங்கரும் பையுள்’ என்பர். (தோல்—புலும்) இது காஞ்சிப் பாற்படும்.

முரசிற்றுப்போர்வையிடல்:—

முரசங்கள் கெடாதிருத்தற்பொருட்டுப் போர்வையிடுவது தொன்று தொட்டவழக்கமென்பது அறியப்படுகின்றது. ‘போர்ப்பில் இட முரசு’ (உ) என்பது காண்க. இக்காலத்தும் இவ் வழக்குள்ளது. பை (முதலிய) செய்தல்:—

‘பவளஞ் சொரிதருபை’ (கந)

நட்பங்கள்.

பெரும்புலவர்கள் தம் நூல்களில், இடையிடையே, பொருள்களிற் காணப்படும் பலப்பல நுட்பங்களை இயைந்தலிடத்துச் செறித்துவைப்பர். இக்களவுழியிலும் அத்தகையன பல காணப்படும். இந்துட்பங்கள் ஆராய்ச் சிஞ்சு இன்றியமையாதன. என்ஜினியரின், அவற்றைக்கூர்க்குணரின், பொது வாச மக்கள் தம்முள்ளத்து ஓராத பல உண்மைகள் செவ்வனம் வெளிப் படுமாதலின், இந்துட்பங்களைக் கூர்ந்து தெளியாக்கால் புலவரது இல் பொருளுவமை கற்பனை முதலியனவும் சில உண்மை நுட்பங்கள் என்று மயங்க ரேமும்! அவற்றை நீக்கி உண்மைமாத்திரை உணர்தல் ஆன்றேர் டைமையாகுமென்க.

இக்களவுழி சூ-ஆம் பாட்டில், “இடித்துவறி, அங்கன் விகும்பினுநுமேறிந் தேங்கும்-பேருமலைத்தூறேறிந் தற்றே” என்பதனால் உருமு வீழின் மலைகளும் ‘பிளங்கு தெறிக்குமென்பதும், ‘கழுமிய தூட்டினுள் மைந்திகந்தா ரிட்ட— ஒழிழரசமோண்டுருதியாடி’ (கட) என்பதனால் போரில் வயவர் முரசங்களைத் தாம் நின்றவிடத்திலே இட்டு ஒழிதல் உண்டு என்பதும், “உநுமேறிபாம்பிற் புருநும்” (கஞ, கஞ) என்பதனால், உருமு ஏறியின் பாம்புகள் (அவ்வொலி கேட்டு) எடுக்கிப் புருநு மென்பதும், ‘பரும இனமாக் கடவித் தேரியறவர், ஊக்கி யேடுத்த வரவத்தீ ஸ்ரீப்பத்ரீசாக்க-துஞ்சகர்க் கும்பத்துப் பாய்வன துள்ளி வரும்-வேங்கை இரும்புலி போன்று’ (கச) என்பதனால் குதிரைகள் புலி பாய்ந்தாற்போலப் போரிடை யானைகளின் மத்தகத்துப் பாயுமென்பதும் ‘இருசிறகி ஈர்க்குதுப் பரப்பி யேருவை-துருதி பிணங்கவரும் தோற்றும், தீர விலாசி-சீர்முஹாப் பண்ணமைப்பான்போன்று’ (20) என்பதனால் ஏருவைகள் குருதிப்பருகுஙன என்பதும் பருகுபோழ்து சிறகுகளை விரித்து அடித்துக் கொண்டு பருகுமென்பதும் ‘...யானை...நிலங்கால் கவருமலைபோன்று’ (உக) என்பதனால் யானைகள் வேற்புண்பட்டவழித் தம் காலால் நிலக்கிளைக்குமென்பதும், சேஞ்சேவிப் புள்சேவல்-ஜவாய் யயநாக்கி கவ்வி விகும்பிவரும்-சேவ்வா யுவணத்தீர் ரேன்றும்’ (உக) என்பதனால் உவனம் ஜங்க்தலை நாகன் களைக் கவருமென்பதும், ‘மடங்க லெறிந்து மலையுநட்டு நீர்’ (உங) என்பதனால் நீர்ப்பெருக்குச் சிறுமலைகளையும் உருட்டும் வலியுடைத்து என்பதும், ‘சேவ்வரைச் சேங்கி யரிமானே டவ்வரை-ஒல்கி யுருமிற் துடைந்தற்றல்’ (உங) என்பதனால் உருமு ஏறியின் மலைகளும் பிளங்கு உருநும் என்பதும்,

‘கேடகத்தோடற்ற தடக்கைகள் கொண்டோடி-இல்லைவாய்த் துற்றிய தோற்றும்’ (உஅ) ‘துடர்கோண்டு வாங்குவ் துறுநி’ (ஈசு) என்பனவற்றில் நரி புலாலுண்ணுமென்பதும், ‘வேளிறத்தியங்க வயவரா லேறுண்டு-காளிலங் கோள்ளாக் கலங்கிச் சேவிசாய்த்து-மாநிலங் கூறுமறைகேட்ப போன்ற’ (சக) என்பதனால் யானைகள் பட்டுவீழுக்கால் ஒருபடைசரிந்துகிடக்கு-மியல்பின் என்பதும், ‘துருதிபடிந்துண்டகாகம்’ (ஞு) என்பதனால் நாகம் குருதி உண்ணும் என்பதும் பெறப்பட்டன.

பண்டைமக்கள் வீரம்.

கால்தறுபட்டும் போர்விசமீத்துதலும் (க) போரில் வயவர் ஆர்ப்பரித்து எழுதலும் (கசு, கள) பைந்தலை பாரித்துபுரளப் போராற்றலும் (உசு) பிறவும் பண்டைமக்கள் வீரம் இந்தாலிற் புலப்படும் இடங்களாகும். இதனால், படகவர் புறங்கொடார் என்பதுபட ‘ஓடாமறவர்’ (உஅ, ஈசு) எனக் கூறப் படுவதும் அவர் வீரத்தைக் குறிப்பிக்கின்றது. போரில் பெரும்பாலோரும் பட்டு நிலமெல்லாம் குருதி அறப்படிக்கு சேந்து கிடந்தது எனக் கேட்பின், வீரரது வீரம் புலப்படாதொழிதலுண்டோ? அப்பொருண்மையை ‘மையின் மாமேனி நிலமென்னும் நல்லவள்-சேய்யது போர்த்தாள் போற் சேவ்வந்தாள்’ (ஈஉ) என ஆசிரியர் சுவைபட நன்கு உணர்த்துகின்றனர். ‘குருதி படிதலால் நிலமாகிய பெண் செவ்வாடையைப் போர்த்துக்கொண்டாற்போற் சேந்து காட்டினன்’ என்பது இதன் கருத்து.

போர்முறை.

பண்டைமக்கள் போரிடை மிக்க வன்மையும் முறைமையும் விளங்க ஒழுகினர் என்பதும் இக்காலத்திற்போல் வஞ்சப்போராற்றல் அக்காலத்தின்று என்பதும் தொல்லைநூல்களான் விளங்கும். முன்னேர் கையாண்ட படைகளும் வேறு; செய்கைகளும் பெரும்பாலும் வேறு. பண்டைப்போர் முறைகளை ஆயின், முன்னைய மறவர் திறலை எளிதில் உணரலாம். புறப் பொருள்பற்றிவரும் புறானானாறு, தொல்-புறத்தினையியல் முதலிபவற்றினும் பண்டைப் போர்முறை பல உணரப்படும். இந்தாலில் வருவன் காண்பாம்.

விடியங்காலைப் போர் தேரடங்குவர்:— ‘நாண்ஞாயிறுற்ற செருவிற்கு வீழ்ச்சவர்’—க.

துதிரை முதலை விலங்குகளின் மேல் இருந்து போநுவாரைக் கீழ்நின்று போரும் காலாட்கள் கால்களை வெட்டுவர்:— ‘மேலோரைக் கிமோர் குறுகிக் குறைத்திட்ட காலார்சோடற்ற மழற்கால்’—க.

யானைகளின் உடம்பிலும் நிரயாகி கணை தோடுப்பார்:— ‘யானைமேல் யானை நெரிதர வானுது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப-எவ்வாயும் எண்ணருங் குஞ்சிற் குரிழியினம்போன்றன’—அ.

யானைகளின் துதிக்கைகளை வீரர் நாறுவார்:— ‘வயவர், வரைபுரை யானைக்கை நாற’—(கூ) ‘யானையின்கை துணிக்கப்பட்டு’—(கச) ‘ஆடி யல் யானைத் தடடக்கை யொளிறுவாள்-இடாமறவர் துணிப்ப’ (உட)

போலில் ஆளாளேதீர்த்துப் போருவார்:—‘ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ஊளா ளெதீர்த்தோடி’ (கள)

போலில் தலைகளை வெட்டுவார்:—‘தின்டோண் மறவர் ஏறியத் திரை தோறும் பைந்தலை பாரிற் புரள்பவை’ (உச)

போலில் வீரர் ஆரவாரிப்பார்:—‘தெரிமறவர், ஊக்கியெடுத்த அரவத்தி அர்ப்பு’ (கச) ‘ஆர்ப்பெழுந்த ஞாட்பு’ (கள)

களிற்றின் கோட்டிடை வேல்விடுவார்:— களிற்றின் நுதலில் வேல் ஏறியப்படின், அதன்வலி உடனே குன்றுமென்ப. நுதலின் நடுவன் மர்மம் என்பர் மன்மநாலார். யாக்கையிற் புருவநடு மிகக்கிறந்ததொன்று. யோக நூல்களினும் நுதனடு மிக விதந்துக்கறப்படுகின்றது. கைவிரலால் இவ் விடத்து நெடுநேரம் தூண்டிக்கொண்டிருப்பினும் மயக்கமுண்டாமென்பது மன்மநாலார் துணிபு. பிறகுறப்புக்களைச் சிதைத்து எளிதில் வலியுமிக்கப் படாத யானைகளை அவற்றின் நுதலிடை வேலேவிப் போர்வீரர் அழிப்பார் என்க, ‘நுதல் பிளாந்த.....தும்பத்து’ என ஈச-ம் பாட்டில் வருவதுகாண்க.

‘இடைமநுப்பின் விட்டேறிந்த எஃகுக்கான் முதிகி..... . . . முக்கோட்ட போன்ற களிழேல்லாம்’ என இந்துவில் கக-ம் பாட்டிலும் கூறப்பட்டது. திருக்குறுஙிலும், ‘வேலாண் முகத்த களியு’ என்று கூறப்பட்டது இதனை வலியுறுத்தும்.

போலில் வீரர் பிறவீரநுடைய கைகளைத் துணிப்பார்:—‘வயவர் துணித் திட்ட கை’ (உச) ‘கேடைத் தோடற்ற தடக்ககள்’ (உஅ)

உவமைகள்

களவழியில்லைவாரு செய்யளிலும் உவமைச்சிறப்பே பெரிதும் பேணப்படுவதாயுள்ளது. உவமைகள் அனைத்தும் நுட்பமும் கவி ஜும் செறிந்து இயைபுடையவாய் நல்லோரை மகிழ்விக்கும் பானமையன. பொருளைப்புலப்படுத்துக்காட்டுவதே உவமப்பயனாகவின, ஆசிரியர் போர் னிகழ்ச்சி நன்குபலமைாறு இதன்கண் உவமம் செய்துள்ளனர். பொதுவி னேர்க்க அனைத்துஞ் சிறந்தனவேனும் நயமிக்க சில உவமைகளை ஈண்டுக் காட்டுதும்.

தன்மையை சிறப்ப உவமம் செய்வதே சாலச்சிறந்து எனப்படும். என்னை? அதுவே பொருளை நன்குபுலனுறுத்துமாகவினைப்பது. புளைந்து உவமிப்பது கற்பனாலங்காரமாகமட்டும் நிற்பதற்குப் பொதுவாக எல்லார்க்கும் குறித்தபொருளைச் செவ்வனம் விளக்கும் ஆற்றல் உடையனவல்ல.

ஆசிரியர், போர்க்களத்துக் குருதிதோய்ந்துண்ட காகத்தைக்குறித்துக் கூறுவன் போர்க்களச் சிறப்பை நங்குதெரிக்கிறீரன். கணைகளும் எஃகங்களும் திறந்தலறப்பினெல்லாம் குருதிபடிந்து உண்ட காககள் தம்முடைய இயற்கைஉருவினைவிட்டு குக்கிலினைப்போன்ற சேந்த புறத்தையும் சிரலைப் போன்றசேந்த வாயினையுடையவாயின் எனப் புலவர் கூறுவது காணின், போர்க்களத்திற் போந்த உதிரப்பெருக்கு நன்கு புலப்படாகிறாதன்றே?

‘தெரிகினை யெஃகங் திறந்த வாயெல்லாம்

குருதி படிந்துண்ட காகம—உருவிழிந்து
குக்கிற புறத்த சிரல்வாய்’—ச.

‘அஞ்சனக்குஞ் நேய்க்கு மியானை யமருழக்கி
இங்குவிகக் குன்றேபோற்றின்றும்’—எ.

என்பது ‘அஞ்சனக்குஞ்றன்ன யானைகளெல்லாம் போரிற்புகுஞ்து களத்தை உழக்கி உதிர்தோய்ந்து சாதிலிங்கக்குஞ்றன்களை ஒத்தன’ என்னும், பொருள்பயந்து போர்க்களச் சிறப்பைப் புலப்படுத்துகின்றது. ‘அஞ்சனக்குஞ்றனைய யானை, இங்குவிகக்குஞ்றை ஒத்தன’ எனவே உவமையமும் பெற்றும்.

போர்க்களத்து யானைமேல் எங்கும் கணைஉறைந்துக் காணின், எத்தகைக் காட்சித்தாம் என்பதை யாரே ஆயவிரும்பார். அக்காட்சி நோக்கிய புலவர்க்குத்தோன்றிய உவமப்பொருள் சால வியக்கவும் நயக்கவும் தக்கது

“யானைமேல் யானை நெரிதர ஆனது

கண்ணேர் கடுங்கினை மெய்ம்மாய்ப்ப—எவ்வாயும்

எண்ணாருங் குன்றிற் குரீஇமினம் போன்றன”—(அ)

என்றனர் புலவர், யானைக்கு மலையும் அதன் உடம்பெங்கனும்புக்குத் தோன்றும் கணைகளுக்கு மலைமேல் பறந்திருக்கும் குருவியனங்களும் மிகப் பொருங்கின உவமைகளாகும். இவ்வுவமை காணவே களம்பட்டதொரு யானையின் வடிவம் உள்ளத்துச் செறியநிற்குமன்றே? இத்துணைப்புலப்படக் கூறும் உவமம்போல் உள்ளத்திற்கு இன்பம் அளிப்பது பிறிதயாது?

[தோட்டுந்.]

புா:

வீரராகவையங்கார் இயற்றிய திருப்புல்லாணி நொண்டிநாடகம்

காப்பு

அறீச்சிர்க்கழி நேடிலடியாசிரியவிருத்தம்.

க பருதிமதி யெனத்தகைய திருவாழி சங்கணிஞ்ச
பதுமக் கையர்

சுருதிவடி வினர் திருப் புல்லைத்தெய் வச்சிலையார்
துளவத் தாள்மேல்

விருதிலகு நொண்டிநாடகந்தன்னை யான்பாட
மேக வண்ணன்

கருதியெதிர் வந்துதனைத் தொண்டுகொள்ளப் பெறுங்கவியன்
காப்புத் தானே.

தரு

1 மாமினுள்புவி மாதுகோகுல
மாதர்சேர்செக நாதர்மீதினில்
வாகுகொண்டியல் பாகுகொண்டியையே—கொண்டாடவே
நாமினுள் துதி யாதிநாதரை
நாடியேதொழு காரிமாறனென்
ஞாமெமன் றனை யாளவந்தருளே—தந்தாள்வரே.

குறிப்புரை

க. பருதி-சூரியன். மதி - சந்திரன். திருவாழி - சக்ரம். பது
மக்கையர் - தாமரைமலர்போன்றகைகளையுடையவர் = திருப்புல்லாணியிற்
கோயில்கொண்டுள்ள கோதண்டராமன். சுருதி - வேதம். திருப்புல்லை -
திருப்புல்லாணி. தெய்வச்சிலையார் - கோதண்டராமன். கலியன் - திரு
மங்கையாழ்வார்.

1. மாமினுள் - இலக்குமி. புவிமாது - பூமிதேவி. கோகுலமாது -
நீளாதேவி. வாகு - வெற்றி; தோரூமாம். நாமினுள் - கலைமகள். ஆதிநாதர் -
ஆழ்வார் திருக்கரியிற் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள இறைவன் =
பொலிந்துநின்றபிரான். காரிமாறன் - காரியார்குமாரராசிய நம்மாழ்வார்.

2 கோவிலேதளி ராவிலேகடற்
பாவிலேபணி மேவிலேதுயில்

கோணயாதியு மானதேவனையே—கொண்டாடவே

தாலநாயகர் பாவிலேபிர

தானியாகிய சேனைகாவலர்

தாளென்னுயிலென் னுருமேயினவே.

3 மையிற்றிகழ்தரு மெய்யச்சதரினி

துய்யக்கருணைசெய் தைவர்க்குதவினர்

வையத்தவர்துதி தெய்வச்சிலைமுகிலையே—கொண்டாடவே

பையுற்றிடுபணி தொய்யத்தமர்துதி

செய்யச்சராருல கெய்திச்சதையது

பையக்கொடுவரு செல்வக்கப்பதிதா—ளன்தியானமே.

4 மண்ணையோரடி யாலளந்தவர்

அன்னமாய்முது நூல்பயந்தவர்

வண்மைபேசமு லாசநொண்டியையே—கொண்டாடவே

வண்ணமார்க்கிர் கோடிகொண்டெளிர்

மின் னுமாமணி யாயிரம்பட

மன் னுசேட்டை யாளிறைஞ்சுவனே.

2. கோல் - கிளை. ஆல் - ஆவிலை. கடற்பால்-பாற்கடல். பணி - பாம்பு=ஆதிசேடன். தாலநாயகர் - பூமிக்குத்தலைவர்=திருமால்.

3. ஜுவர் - பஞ்சபாண்டவர். பை-படம். தொய்ய - நெகிழி=வலிகெட. தமர் - சுற்றங்கார். சரர் - தேவர். சுதை - அமுது. பைய - மெல்ல. கொடுவரு - கொண்டுவந்த. கபபதி - பக்ஷிகளுக்கரசன்=கருடன்.

4. வண்ணம் ஆர் கதிர் கோடிகொண்டு ஒளிர் - நிறம்பொருங்கிய கோடிகுரியர்களின் ஒளியைக்கொண்டு விளக்குகின்ற. இறைஞ்சுவன் - வளங்குவேன்,

5 ஆடகந்திகழ் மேடைமண்டப

மோடைதண்டலை சூழுமெங்கள்புல்
லாணியெம்பெரு மானையன்புடனே—கொண்டாடவே
நீடுசெந்திரு மாலை ஆம்படி
நேர்மைகொண்டுயர் போதியந்தரு
சீழுலுந்துனை பாகிவந்திடுமே.

அறுக்கீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.

6 பலங்கொண்ட தண்டலைகள் மருவுதிருப் புல்லாணிப்
பதும நாபர்

நிலங்கொண்ட பதகமலர் செகநாதர் சந்திதியை
நேசங் கொண்டு

வலங்கொண்டு நடங்கொண்டு தொழுதுகொண்டு திருமாலை
வாழ்த்திக் கொண்டு

துலங்குமரக் கால்கொண்டு நொன்றிநொன்றிக் கொண்டு நொன்றி
தோன்றி ஞேனே.

6 மாமாது மலரடி போற்றிக—கனி

வாபனைத் தெய்வச்சிலை மாபனை வாழ்த்திக்
காமாதி குணங்களை மாற்றி—நொன்றி
கால்தூக்கி பாடிக்கொள்ளக் கச்சைகட்டி ஞேனே.

7 தத்தரிகிடதக

தகதன ததிகிட ததிங்கண தோமென்று
கைத்தலத் தாளங்கள் கொண்டு—நொன்றி
கால்தூக்கி பாடிக்கொள்ளக் கச்சைகட்டி ஞேனே.

5. ஆடகம் - பொன். ஆடகம் திகழ் மேடை, ஆடகம் திகழ் மண்டப மென இயைக்க, ஒடை - ஒருவகை நீர்நிலை. தண்டலை - சோலை. போதி அம் தரு - அழியபோதிவிருஷ்டம் = திருவரச; இது தலவிருஷ்டம்.

6. பலம் - பயன் = பழ முதலியலை.

6. மாமாது - இலக்குமி = பதுமாசனி.

7. ஏட்டிற் சிதைந்துள்ள பகுசி புள்ளியிட்டுக் காட்டப்பட்டுளது.
'தத்தரிகிட..... ததிங்கணதோமென்று' என்பது தாளால்வியின் அனுகாரம். கைத்தலத்தாளம் - கைத்தாளம்.

- 8 விரித்திடும் வல்லவட்டுப் பிலுக்கக்—காலில்
வீரவெண் டயங்கவிரென் ரூலிக்கக்
கருத்தினில் சினைத்தவரம் பலிக்க—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
- 9 பல்லைக்கடித் தினைஞரை யுறுக்கி—மெய்யில்
பவிசுடன் பொற்சரிகைக் கவசமும் இறுக்கிக்
கல்லைக்கெம்பு மீசையை முறுக்கி—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
- 10 வீசுமொரு கால்சற்றே பங்கம்—அன்றி
விக்கிரமங் தன்னில்நான் உக்ரநர சிங்கம்
காசறு சபைக்குக்கட்டித் தங்கம்—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
- 11 தருவற்ற வருக்குப்போல் மெய்யன்—மண்ணில்
சொர்ணமெல்லாம் தெரியஅஞ் சனமிடுங் கையன்
கருமாய மிட்டடைத்த பையன்—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
- 12 புறப்பட்டி தத்தில்வாயு வேகன்—கடும்
பொட்டவில் முக்குளிக்கும் துட்டாரீக் காகம்
கறுப்பிட்ட கொடுங்காள மேகம்—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
- 13 விலையிடுப் புவியைக்கண் படுப்பேன்—உடல்
வேறுவே ரூகவொரு நூற்று வெடுப்பேன்
கலைமதி யையும்பாம்பாய்த் தடுப்பேன்—நொண்டி
கால்தூக்கி யாடிக்கொள்ளக் கச்சைகட்டி னேனே.
-
8. வல்லவட்டி - நோளில் ஒருவகையாக அணியும் மேலாடை. பிலுக்க-பெருமையை விளக்க. வீரவெண்டயம்-வீரர்கள் அணியும் காலணி.
9. உறுக்கி - அதட்டி. பவிசு - பெருமை. கெம்புதல் - அசைத்தல்.
10. பங்கம் - குறை. விக்கிரமம் - வீரம். காசு - குற்றம்.
11. சொர்ணம் - தங்கம். அஞ்சனம் - மை. கரு - கள்வர்களுக்குரிய கருவிகளில் ஒன்று.
12. புறப்பட்ட இடத்தில்.

- 14 திகழுமெட் டெமுத்துருச் செபிப்பேன்—தெய்வச்
சிலையாரைத் துதியாரைச் சிலையாகச் செபிப்பேன்
செகநாதர் தாளில்மனங் கனிப்பேன்—மால்
திருப்பதி தோறுஞ்சென்று விருப்பொடுச் சினிப்பேன்.
- 15 செங்கண்மா லண்பூர் ஸ்மரிப்பேன்—அணி
திருநாமம் வளையாழி தரியாரை யரிப்பேன்
அங்கம் லையைநமஸ் கரிப்பேன்—மண்ணில்
அண்டவர் களைவென்று கொண்டுசன் சரிப்பேன்.

தத்தரிக்டகக செமதா

அறுக்கர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

ந. மருக்குலா வியபொற் கஞ்ச மாமினுள்.
புவிப்பெண் ஞேடு
தருப்பையா தனத்தெந் நாளுஞ் தழைசெக
நாத மூர்த்தி
திருப்பதாம் புயங்கள் தன்னைச் சிந்தித்தெந்
வரலா ரெல்லாம்
விருப்பமாய்ப் புகல்வேன் செய்த வினையைவிட
டகலு வேனே.

காப்பு முற்றும்

14. எட்டெமுத்து - அஷ்டாகந்தரம். தெய்வச்சிலையார்-திருப்புல்லை மிற் கோயில்கொண்ட திருமண். சிலை - கல். உச்சிவிப்பேன் - உச்சிலிப்பேன்=உய்வேன்.

15. செங்கண்மாலன்பர் - திருமாலடியார். ஸ்மரிப்பேன்-நினைவேன். திருநாமம் - திருமண். வளை-சங்கு. ஆழி - சக்கரம். வளையாழி தரியாரை - சங்கசக்கரமுத்திரை தரியாதாரை. அரிப்பேன் - கொல்வேன். அம்கமலையை - அழகிய தாமரைப்பூவில் வாசம்பண்ணுபவளாகிய திருமகளை. அண்டவர்கள்-பகைவர்கள்.

ந. மரு - பரிமளம். குலாவிய - விளக்கிய. பொற்கஞ்சமாமினுள் - பொற்றுமரைப்பூவில் வாசம்செய்பவளான திருமகள்.

நால்

- 16 மணியாழி வண்ணனவளர்—திரு
மாவிருஞ் சோலை மலைதனிலே
அணியான சாதிக்கள்ளர்—குடி
யாசிய பேர்க் எனேகருண்டு
- 17 அதில்நான் ஒருவன்கண்ணர்—அவர்
அத்தனை பேர்க்கும்நான் எத்தன்கண்ணர் !
து திகொண்டு வாழ்ந்திருந்தேன்—சோர
சூரெனன் றெனக்குப் பேருறைப்பார்
- 18 திருமங்கை யாழ்வாரைக்—குல
தெய்வ மென்றேவைத்துக் கைதொழுவேன்
தருமங்கள் தப்புகிலேன்—கிருஷ்ண
சாமிக்கும் இல்லையென் சாமர்த்தியங்கள்
- 19 தினமொன்றுக் காயிரம்பொன்—சோரம்
செய்தால்லால் நித்ரை செய்வதில்லை
அனியாய மென்களவு—பொன்
அளந்துமுற் றூமல் வளர்ந்த துகாண் !
- 20 நண்டு கொழுத்ததெதன்றுல்—தன்
வளைக்குள் இராத வழக்கம்போலே
உண்டு கொழுத்தமதம்—இருக்க
வொட்டுமோ ? என்னிலும் துட்டப்பயல்
- 21 ஆற்றூப் புலியென்பவன்—என்னே
டாட்டுக் கடாப்பாய்ச்சல் மூட்டவந்தான்
தோற்றுல் ஒருவருடம்—சீமை
சுற்றவும் பந்தயம் வைத்துக்கொண்டோம்

16. மணிவண்ணன் ஆழிவண்ணன் என இயைக்க.

19. சோரம் - களவு. நித்ரை - உறக்கம்.

21. ஆற்றூப்புலி - சோரசூரை பெறிர்த்த கள்வன்.

- 22 வைத்துப் பொருகையிலே—நான்
வளர்த்த கடாபோ ரினைத்திட்டதே
வித்யாசம் வந்ததென்றே—ஊரை
விட்டுட னேபுறப் பட்டுகின்றேன்
- 23 அளவற்ற செல்வமெல்லாம்—விட
தூரத்துணி யோடே வரத்துணிக்தேன்
களவென்ற கற்பகந்தான்—என்றன்
கைக்குள் இருக்க மயக்கமென்ன?
- 24 மனையாட்டி வைப்பாட்டி—இரு
மங்கைய ருண்டெனக் கங்கவர்மேல்
நினைவான பாசமொன்று—மாத்திரம்
நீங்காமல் நின்றுநின் ரேங்கியபின்
- 25 வீணைச பெண்ணசும்மா—நம்ம
வீட்டி லிருக்க வினைவந்ததே
நானு திருப்போமென்றால்—அவன்
நாப்புவனே நாமோ கேட்போமென்று
- 26 ரோசத்தை யெண்ணிக்கொண்டு—அந்த
நாலிடை யாரிருங் தோலிடவே
தேசத்திலே நடந்தேன்—புண்ணிய
தீர்த்தங்கள் தெய்வங்கள் போற்றவென்றே.
- 27 நடந்தே தெருநினைவாய்-அன்று
ராத்திரி மதுரை சேஷத்திரத்தில்
கிடந்தேன் நடுநிசியில்—அங்கொரு
கெவுளிசொன் னதைக்கேட்ட விடம்விட்டுச்

23. அரைத்துணி - இடையிற்கட்டிய வஸ்திரம்,

24. பாசம்-ஆசை, நீங்காமல் நீங்கினின் ரேங்கியபின் என்பது பிழீ
பேதம்.

25. நாப்புதல் - ஏசுதல்.

26. ஓலமிட என்பது ஓலிட எனக் குறைந்துநின்றது.

27. கெவுளிசொல்லக். பி. - ம்.

- 28 சங்கித் தலைமடத்தில்—வந்து
 தங்கினேன் அங்கொரு மங்கைவந்தாள்
 எந்தப் புருட்னீயோ—தேழிக்கொன்
 பெண்ணையவ ஜென் றவள் சண்ணைசெய்தாள்
- 29 அதைநான் விடுவேனோ—விட
 ஆண்டிளீயோ? இவன் வீண்பயலோ?
 இதமாய் இடுந்தெய்வம்—எங்
 கிருந்தாலும் இடுமென் ரெண்ணியவள்
- 30 சண்ணைக்குள் ளோயினங்கி—வந்த
 தைவரப் பற்றிக்கொள் ஓாமல்விட்டால்
 சின்னத் தனமென்றெண்ணி—மெத்தச்
 சீராட்டி னேன்தொழில் பாராட்டினேன்
- 31 அந்தத் தருணத்திலே—அவட்
 காசைப் பிசாசமா யாவேசம்வந்து
 சிந்தை கலக்கமுற்றூள்—அப்பால்
 தேக் பரவச மாகினிட்டாள்
- 32 அவசம் பிறந்ததிலே—அவள்
 ஆகத் துடைடைய யநேகத்தையும்
 செயியா பரணத்தையும்—ஒக்கச்
 சிக்கிக்கொண்டேன் கக்கப் பொக்கணமாய்ச்
- 33 சென்றேன் விடியுமுன்னே—தென்
 திருப்பாங் குன்றத்தில் தரித்திருந்து
 அன்றேசி வில்லிபுத்தூர்—வங்
 தடுத்தெங்கள் சூழிக் கொடுத்தாளையும்

28. சண்ணை - குறிப்பு.

30. சின்னத்தனம் - அற்பத்தனம்.

31. பரவசம் - தன்வசமற்றாலோ.

32. அவசம் - தன்வசமற்றாலோ. ஆகத் துடைடைய - உடவிலணிக்க அணிகலன்கள். செலியாபரணம் - காதணி. பொக்கணம் - முடிச்சு.

33. சூழிக்கொடுத்தாள்-ஆண்டாள்,

- 34 மன்னுரை யுந்தொழுதேன்—யின்
வடபத் திரசயனர் அடிபணிந்தேன்
பொன்றை மொன்றிலித்தேன்—மற்றப்
பூஷண மெல்லாம்விற்கே நானையமாய்க்
- 35 கடுக முடிந்துகொண்டேன்—அதைக்
கண்டெராரு வேசையென் எண்டைவந்தாள்
கெடுதல் வரும்பொழுது—தூம
கேதுமுன் னேவரும் ஏதுவைப்போல்
- 36 வந்தா ளான்திடத்தில்—கண்
வலைவிசிப் பாதி முலைகாட்டி
எந்தார் எவடுமென்றாள்—உம்மை
எங்கேயோ கண்டதுண் டிங்கேயென்றாள்
- 37 வார்த்தைப் பகட்டினிலும்—முக
மாயத்தி லும்மன நேயத்திலும்
ஆத்தைக் குழிக்குட் சிக்கிக்—கண்ணி
யொட்டிக்கு ளகப்பட்ட சிட்டுப்போலே
- 38 மோப்பம் பிடித்துநின்றேன்—ஒரு
முன்னேரத் துக்குப்பொன் ளென்னவன்றேன்
பேய்ப்பய லென்றெண்ணினாள்—வேசை
பெண்டறி யானிவ ளென்றறிந்தாள்
- 39 காசாசை யில்லையென்றாள்—வெகு
காயக்கஞ் செய்தாள்மாய் மாலக்கள்ளி
பாசாங்குக் காரியவள்—என்னைப்
பஞ்சரித்துத் தன்னைக் கெஞ்சலைத்தாள்
- 40 ஸிட்டுக் கழைத்துவந்தாள்—என்னை
மெள்ளவா வென்றுதான் உள்ளேசென்றாள்
தூட்டத் தினிலோடி—அன்னைக்
கோதினாள் நான்வந்த சேதியெல்லாம்

- 41 திதிக்கார வென்றுவரத்தாள்—பெட்டி
 ரெம்புமென்றாள் நல்ல கொம்பனென்றாள்
 குதித்தார்கள் தோழியர்கள்—வந்து
 கும்பிட்டார் கூடத்திற் கம்பளத்தில்
- 42 வரலாகு மென்றமூத்தார்—அந்த
 மாடத் தழுகையா ரோடுசொல்வேன்
 ஒருகோடி கண்ணில்லையே—எவர்
 உண்டாக்கி ஞரோவிம் மண்டலத்தில்
- 43 தானேயுண் டானதுவோ—தெய்வத்
 தச்சன்வந் தேசெய்த கைச்செயலோ
 நானுகம் பூரிக்கவே—அங்கே
 ரத்தினக் கட்டிலின் மெத்தையின்மேல்
- 44 ஒஹுகினிற் சாய்ந்திருந்தேன்—அப்போ
 தோழியப் பெண்களுங் தோழிகளும்
 விலையேறு சந்தனமும்—வெள்ளை
 வெற்றிலை பாக்குடன் அத்தர்பன்னீர்
- 45 பழமும் சருக்கரையும்—தேஹும்
 பாற்குழம்பும் என்றன் பாற்கொணர்ந்தார்
 அழகான மாப்பிள்ளைக்கு—உங்கள்
 அத்தை கொடுத்தஹுப் பித்ததென்றார்
- 46 ஒருத்தி சுருள்மடிக்கப்—பின்
 ஒருத்தி படிக்கம் பிடித்துநிற்க
 ஒருத்தி இசைபடிக்கப்—பின்
 ஒருத்தி விசிறி அசைத்துநிற்க
- 47 அத்தை யருமையினுல்—அங்
 கஹுப்பினேன் சேலைக்கு முப்பதுபொன்
 வைத்த பணத்தைக் கண்டாள்—அந்தப்
 பப்பரத் தியதை அப்பிக்கொண்டாள்

44. ஒஹு - திண்டு = சாயும் அணை.

46. சுருள் - வெற்றிலை. படிக்கம் - காளாஞ்சி.

- 48 முடியத் தலைதடவி—மெள்ள
 மூளையை யுறஞ்ச வாளனவே
 குடிலக் கிழவிவங்தாள்—வெள்ளைக்
 கொக்குப்போ லேகண்கள் பக்குப்போலே
- 49 தலைசா மரைபோட—முலை
 தாளோ டிமுக்கவோர் கோளுன்றிக்
 கலைசோர்ந்து காலில்விழு—அதைக்
 கையாற் பிடிக்கவும் மெய்ந்டுங்க
- 50 மொழியுங் குரலநடுங்க—மெத்த
 முக்கிக்கொண்டு சற்றே வெட்கிக்கொண்டு
 நிழலோ டொ துங்கிதின்று—கையை
 நெற்றிக்கு மேலேவைத் துற்றுப்பார்த்து
- 51 வாரும் மருமகனே—என்
 வரிசைத் துரையே மருமகனே
 சேரும் படிசேர்ந்தீர்—மகள்
 சின்னஞ் சிறியாள்முன் இன்னறியாள்
- 52 மனதிற் கவடறியாள்—ஒரு
 மாதராப் போலவே சூதறியாள்
 அதுகல் மிக்கவள்காண்—கலி
 யாணஞ்செய் தோர்மாதங் காணுமிவள்
- 53 ராசவளர்த்தி கண்ணர்—ஒரு
 ஶாத்திரி வைகுண்ட—சாத்திரியார்
 பேசி யிருந்ததுண்டு—இந்தப்
 பேதையை நிரினி யாதரித்துத்
- 54 தினமும் சுகித்திருப்பீர்—வீட்டுச்
 சேதலா பழுமும தாதவினால்
 எனக்குப் பொறுப்பில்லையே—என்
 தெரத்தனை யோமெத்த மெத்தச்சொன்னுள்

48. குடிலம் - வஞ்சகம்.

52. கவடு - கபடம்=வஞ்சகம்.

54. வீட்டுச் சேதலாபம் - வீட்டுச் செலவும் வரவும்.

55 மெய்யென்ற கேட்டிருந்தேன் — அந்த
வெள்ளாட்டி மாரைவிட இன்வீட்டைச்
செய்யுஞ்சிங் காரமென்றான் — அங்கே
செல்லுமிட துமக்கே செல்லுமென்றான்

56 தானுந்தன் விட்டிற்சென்றான் — அங்கே
தன்மகட் கேதேதோ மர்மஞ்சொன்னான்
...

57 திலகம் நுதற்கணிந்தாள் — குழல்
சீனினாள் பூவொடென் னுவியையும்
கலந்து சொருகிவிட்டாள் — முலைக்
கச்சிலே நஞ்சையும் வைச்சுக்கொண்டாள்

58 மின்போ விடைதுவளப் — பொன்
விலைபெற்ற வெள்ளோச் சலவைகட்டிப்
பொன்பூத்த பூங்கொட்டபோல் — அன்னம்
போலே நடந்தென்முன் னுலேவந்தாள்.

தந்தானத்தானதான.

அஹ்ரிக்கழிநேடிலடியாசிரியவிருத்தம்.

ச வந்தவள் அழுகைக் கண்டு
மயங்கினேன் அந்த வேளை
பைங்கிதாடி கணம்யான் கொள்ளப்
பாவையென் தனத்தைக் கொள்ளோச்
கிண்ணதயி விரண்டு பேரூம்
தீராத மையல் கொண்டோம்
அந்தநாள் சுகித்த தெல்லாம்
அநந்தநாள சொல்ல லாமே.

55. வெள்ளாட்டிமார் - பணிப்பெண்கள். உள்வீடு - பள்ளியறை.

56. இதன் இரண்டாமதி ஏட்டிற் காணப்படவில்லை.

57. ‘பூவொடென் னுவியையும்கலங்து சொருகிவிட்டாள்’ என்பது “செக்கச் சிவந்த கழிநியும் செக்கத்தி லிலோயார் ஆருநியும் ஒக்கச் சோநுதுப் பூழன்மடவீரி” என்னுக் கலிங்கத்துப்பரணித்தாழிசையைத் தழுவியது.

ச. தனம் 1 - முலை, 2 - பொருள். அந்தநாள் - பலநாள்.
சுகித்தவின்பம். பி-மி.

தரு.

- 59 கடல்விழி தயில்பெருமாள்—செம்பொற்
கலைப்பெருமாள் தெய்வச் சிலைப்பெருமாள்
அடிகளைப் பணியாமல்—அங்கே
அனத்தமாய்ப் பெண் னுருவா பெண்க்கெதிரே
- 60 வந்தவள் அழகைக்கண்டேன்—கண்டு
மனப்பயித் தியக்கொண்டேன் மயக்கங்கொண்டேன்
சிந்தனை யுளறிவிட்டேன்—அவள்
செண்டு.....கண்டு தண்டனிட்டேன்
- 61 நா ஓனக் கடிமயபென்றேன்—நீயென்
ஞக்கியென் ரேதலை சாப்ததுநின்றேன்
சினிசர்க் கரையோடி—நீதான்
தேவரம்பை யோரதி தேவியோடி
- 62 என்னுவி பகறாகடி—என்னை
ஷிரட்சியடி நீயென் துரைச்சியடி
உன்னுணை பொய்யல்லடி—நீசொன்ன
ஊழியஞ் செய்கிறேன்னான் ஏழையடி
- 63 கொஞ்சனே ரத்துக்குநீ—இருகனக்
குடத்தையும் என்னிடத்திற் கொடுத்துவைத்தால்
என்சரி ரம்முழுதும்—உனக்
கெழுகித் தருகிறேனிப் பொழுகிலென்றேன்
- 64 பஞ்சடி பெயர்த்தாளே—நடை
பாவாடை விரித்தேனன் மேலாடைபை
மஞ்சமீ தினிவிருந்தாள்—நான்
வணங்கிக்கை கட்டிக்கிட்ட இணங்கினின்றேன்

59. பொற்கலைப்பெருமாள் - பொன்னுடையணிக்க திருமால்.

60. (6) தியக்கங்கொண்டேன் பி. ம்.

61. நாச்சி - எஜமானி.

65 கடைக்கண்ணுற் பார்த்துக்கொண்டாள்—மனம்
களித்துக்கொண்டாள்கிட்ட இழுத்துக்கொண்டாள்

...

66 முடித்ததன் குழற்பூவு—எனக்கு
முடித்தென்றன் ஜூயிரையென் ஸிடத் திற்றந்தாள்

...

...

...

...

...

...

...

...

...

...

66. 57-ஆம் கண்ணியில் ‘பூவொடென் வைபையும் கலந்து சொருகி விட்டாள்’ என்றவர், இக்கண்ணியில் ‘என்றஞூயிரை எண்ணிடத்தில் தந்தாள்’ என்கிறார். இக்கண்ணியின் பின்னாடி ஏட்டில் இல்லை.

67 முதல் 77 முடியவுள்ள கண்ணிகள் கலவிச்செய்திகளை விரித்தலாற் பதிக்கப்படவில்லை. விரும்புவோர் புள்ளியொற்றிய இடத்தில் ஏடு பார்த்து எழுதிக்கொள்ளலாம்.

68 முதல் 70 வரையுள்ள கண்ணிகளில் கலவிச்செய்வார்செயலும் கலவுசெய்வார்செயலுமாகிய இரண்டும் தொனிக்கப் புனர்த்த கோங்பம் உவகைவிளைப்பது.

69

70

71

72

73

16

திருப்புல்லாணி தோண்டிநாடகம்.

74

...
...
...
...
...
...
...

75

...
...
...
...
...
...
...

76

...
...
...
...
...
...
...

77

...
...
...
...
...
...

78 அண்டையை விட்டகலாள்—நமக்
காவியொன் ஹடவிரண் டாகுமென்றாள்
மண்ணைதொட்ட டாஜையிட்டாள்—இனி
மறுமுகம் பாரேணன் ஹறுதிசொன்னாள்

79 கொஞ்சிக்கொஞ்சி யுபசரித்தாள்—அந்தக்
கும்பத்துநீ ரங்கத்துங்கா மென்றகதேபோல்
கெஞ்சிக்கெஞ்சி நடந்துகொண்டாள்—அந்தக்
கிண்ணிமா ரட்டத்தை யுண்மைகொண்டு

78. அண்டை - பக்கம், ஆவி - உயிர், மண்ணை - தலை,
79. கிண்ணிமாராட்டம் - ஏமாற்றுவிச்சை,

- 80 புலநாளும் இப்படியே—பாலை
பழுக்குமென் நெண்ணிச் செழித் திருந்தேன்
சிலநா விருக்கையிலே—வீட்டுச்
செலவுக்கென்றும் பூசங் கலவைக்கென்றும்
- 81 சவ்வாது புனுக்கென்றும்—பட்டுச்
சேலைக்கென்றும் தங்க வோலைக்கென்றும்
இவ்வாறு வாங்கிக்கொண்டாள்—அவள்
இருகையும் போராது பொருள்கொள்ளவே
- 82 கொடுக்கக் கொடுக்கச்சும்மா—என்னைக்
கொழுந்துகிள்ளி னாந்தக் குளிர்ந்துகொல்லி
உடுத்தின துணிமுதலாய்க்—கொடுத்
தோட்டாண்டியாகினேன் கேட்டார்களோ
- 83 வெறுங்கை முழுமிடுமோ—சுவை
மென்றபின் சக்கைதுப்பி விடுவதுபோல்
உறங்குதல் தொழிலாளுள்—கிட்ட
ஒண்டவாட்டாள் முகஞ் சுண்டலுற்றுள்
- 84 வெடுவெ டெனத்தொடுத்தாள்—அங்கே
வேறேரு வணைக்கூடிச் சேரலுற்றுள்
புடையின்ற தாய்க்கிழலி—நோஞ்சற்
பூனைபோ விருந்தவள் புலியாளுள்
- 85 வெள்ளாட்டிச் சிறுக்கியரெல்லாம்—சும்மா
வேட்டைநாய் களைப்போலே விழுத்தொடுத்தார்
விள்ளாத வார்த்தைதயுண்டோ—பல
விதமாய் வெளியேதன்விக் கதவடைத்தார்

80. பாலை - ஓர் மர விசேடம். கலவை - சந்தனம்.

81. பொருள்பறிக்க பி.-ம்.

82. குளிர்ந்தகள்ளி பி.-ம்.

84. நோஞ்சற்பூனை - மெலிந்தழுளை.

85. விள்ளாத - சொல்லாத.

- 86 மனதங்கே சிக்கிக்கொண்டு—வர
மாட்டாமல் அவளுமோர் தேட்டாளனும்
கினவுகள் தீர்க்கையிலே—அந்தச்
சிமாட்டி யைகினைத் தேமாறிச்னின்
- 87 சத்தியம் பலியாதோ—தெய்வம்
சாக்ஷியன்றேவ துபேசைஷயுன்டோ
நித்திரை வரவில்லையே—ஜூயோ
கெஞ்சம் பதறுதினி யென்னசெய்வேன்
- 88 உடைந்தசங் கூதாதே—இனி
ஒட்டுமோ பச்சைமன்னும் சுட்டமன்னும்
அடங்கலும் திருதிக்கொண்—டவட்
கறிவு வரச்செய்தப்பாற் பரிவோமென்றே
- 89 நித்திரை மயக்கத் திலே—மெள்ள
கெம்பினேன் கதவையோர் கம்பிகொண்டு
முத்திரை வைத்தபெட்டி—பதின்
மூன்றெடுத்தே னதைக் கின்றுடைத்தேன்
- 90 தலைமுறை தலைமுறையாய்—அவள்
தனத்தைக் கொடுத்துத்தேடுங் தனத்தைபெல்லாம்
புலன்றிந் தெடுத்துக்கொண்டேன்—சண்டை
பொருதின வளைக்கந்தை பொருதவிட்டேன்
- 91 பறித்தேன் ஒருகடவில்—தென்
பாங்குகள் சிந்துகள் படித்துக்கொண்டே
எறிந்தகல் விழுமுன்னமே—நடந்
திருகாதம் வந்தேன்கிவ கிரிமலையில்

86. அவள் என்றது பரத்தையை. தேட்டாளன்-செல்வன். சிமாட்டி-இங்கே பரத்தை.

88. அடங்கலும் - முழுதும். பரிவோம் - செல்வோம்.

89. கின்று - பிளந்து.

90. கந்தை - கிழிந்ததுணி.

91. பறித்தேன்-விரைந்து சென்றேன். கடவு - இடுக்குவழி.

- 92 மலைவளங் கண்டுடனே—நான்த
 வஞ்சகியை நினைத்தே நெஞ்சகத்தில்
 பலபல யோசனையாய்—நேற்றுப்
 பஞ்சனையிலிருந்து கொஞ்சினதும்
- 93 இப்போதின் கிருப்பதையும்—என்னினி
 ஏக்கமுற் றேஞ்பாவி தாய்க்கிழவி
 சற்பனை செய்தாளே—என்னைத்
 தனித்துத் துறத்தினுளே சண்டாளி
- 94 எவனுட னிருக்கிறானோ—அவன்
 என்னைப்போ லேரமித் திருப்பானே
 அவனைக் கெடுப்பேனன்று—பொன்னை
 அங்கனே புதைத்துவைத் திங்கனேவந்தேன்
- 95 தேவடி யாள்வீட்டு—வாசல்
 தின்னையிலேபடுத்துக் கண்ணயர்ந்தேன்
 தாய்விடின் தெழுங்கிருந்தாள்—மகள்
 தானுமெழுங் தாள்கொள்ளை போனதறிந்தாள்
- 96 கூக்குரல் வைத்தமுதாள்—ஊர்
 கூட்டினாள் கானது கேட்டெழுக்கேன்
 தாய்க்கிழ வியையழைத்து—உன்றன்
 தனமெல்லாங் கொண்டுபோன இனமறிவேன்
- 97 மடக்கொடி யுண்மகட்கு—நேற்று
 மாப்பினையாய் வந்தவன் ஆர்ப்பரித்தான்
 கடைத்தலையிலேகிடந்தேன்—இந்தக்
 காட்சிகண் டேனென்று சாட்சிசொன்னேன்
- 98 தானினி விடுவானோ—போய்த்
 தலைப்பட்டா ஓவனித் து இலச்சைசக்கஞ்சிப்
 போனவிடம் தெரியாமல்—ஒடிப்
 போய்விட்டான் நான்சொந்த மாய்விட்டேன்

- 99 தனித்தவள் எனைமருவிக்—கூடித்
 தமுசினாள் நாலுங்கன் பொருளைத்தந்தால்
 எனக்கென்ன தருவாயென்றேன்—அதற்
 கென்னுடல் உமதென்றாள் மின்னையாள்
- 100 கூடவா வென்றமைத்தேன்—வந்தாள்
 கூட்டிவந்தேன் அந்தக் காட்டினிலே
 முடிவைத் ததைக்காணேன்—நின்று
 மூக்கிலே விரலைவைத் தாக்கிரமித்தேன்
- 101 தோப்பாடிப் பயலெவனே—இந்தத்
 துப்புத்தெரிந் தல்லவோ கைப்பற்றினுன்
 தாய்ப்பாலில் ருசிபார்த்தான்—எங்கே
 தப்பினுன் ஆகட்டும் எப்படியும்
- 102 காலடி தெரியாதோ—அந்தக்
 கள்ளனுக் கினியெங்கே துள்ளாட்டம்
 நாலுபங் கதிகந்தந்து—வந்து
 நம்பினே னென்றுவீழ்ந்து சூம்பிட்டக்கால்
- 103 விட்டுவிடு வேனவனை—அல்லாமல்
 வேரொடும் களையேனே சோரசூரன்
 எட்டுநாள் தவனைவைத்து—அங்கே
 என்பிற கேவந்த கொம்பனையை
- 104 ஊரோடும் போடியென்றேன்—அவள்
 உனைப்பிரிந் தரைக்கணம் தரியேனன்றாள்
 வாராதி ரேனென்னவே—அவள்
 வட்டத் தனத்திலாணை யிட்டுக்கொடுத்துத்

100. மூக்கில் விரல்வைத்தல் என்பது புதுமைகள்டவிடத்து நிகழ்வு தோர் மெய்ப்பாடு. ஆக்கிரமித்தல் - வஞ்சினங்கூறல்.

101. தோப்பாடிப்பயல் - பேடிப்பயல்.

105 துணையொடுக் கூட்டிவிட்டேன்—அந்தச்
சுகத்தைப் பரிந்தவர்கள் சகிப்பார்களோ
துணிவுற்ற கல்நெஞ்சுன் நான்—அந்தத்
துட்டப் பயல்தடத்தைத் தொட்டுநடந்தேன்.

தந்தானத்தானு.

அறுசீர்க்கழிநேடிலடியாசிரியவிருத்தம்.

(நு) மாணனையாள் பிரிந்தேக வென்மனமும் கண்ணுமவள்
மருங்கே போக

யானவனைப் பின்தொடர்ந்தேன் என்னைப்போற் கண்ணெஞ்சர்
எங்கும் உண்டோ

கானிலொரு காதமொரு பதின்காத வழியாகக்
கடந்து சென்று

மேனியைநா விங்கிமுக்க மின்னுசை யங்கிமுக்க
மேவி னெனே.

தரு.

106 இந்திரை சேர்பெருமான்—புல்லாணி
எம்பெருமான் சுரர் தம்பெருமான்
சுந்தரத் திருவடியைத்—தேடாமல்
தொடர்ந்தந்தக் கள்ளப்பபல் தடக்தேடித்

107 தரையெங்குஞ் சுற்றிச்சுற்றி—நட்டநடுச்
சாலைக்குள் ஓதிருநெல் வேலிக்கிப்பால்
வருகையிற் பிடித்துக்கொண்டேன்—அவனென்றன்
மச்சான்மகன் என்னையப் பச்சியென்றுஞ்

108 எங்கோபம் போய்விட்டது—அவனங்கே
எடுத்த பொருளிற்பாதி கொடுத்தவனை
அங்கேநின் றனுப்பினிட்டேன்—என்றுடைய
ஆசைக்கண் கூட்டியவ் வேசைக்கிப்பொன்

105. சுகம் - கிளி; என்றது பரத்தையை.

106. இங்திரை-திருமாள். சுரர் - தேவர். தடம் - அடிச்சவுடு.

- 109 இல்லாமல் வரப்போமோ—இக்கேயோர்
 இரவுகண் விழித்தப்பாற் பரிவமென்றே
 நெல்வேலி யூரில்வங்கேன்—வரவுமோர்
 தெறிக்கொண்டென் பாவங்கள் உருக்கொண்டாற்போல்
- 110 தவசிகள் வேடங்கொண்டு—அவ்லூரிற்
 சஞ்சரித் திருக்கிறூர் அஞ்சகள்ளர்
 அவர்களைக் கண்டுடனே-நான்மன
 தடங்கா மகிழ்ச்சிகொண்டேன் கெடுங்காலம்
- 111 அருங்கொழில் படித் ததையும்—என்னுடைய
 ஆண்மையையும் அவர்கட்குக் காண்பிவித்துப்
 பெருங்கள விடநினைதேன்—தெய்வமென்
 பிடரியிற் சிரிக்கிற இடரறியேன்
- 112 அஞ்சனங் கையிற்பார்த்தேன்—அவ்லூர்
 ஆற்றுக்குள்ளே மூங்கிற் போத்துக்குள்ளே
 பஞ்சலோ கத்தைவிட்டுப்—படிகட்டிப்
 பிடிபட்ட போக்கொன்று பிடிபட்டது
- 113 கூட்டாளிக் கள்ளருடன்—ஒருமிக்கக்
 கும்பாகப் புறப்பட்டுக் கெம்பாமலே
 தாட்டுக மாய்ந்தநு—நட்டநடுச்
 சாமத்தி லேயந்தப் பூமியிற்போய்த்

109. கண்விழித்தல் என்பது திருடல் என்னும் பொருளில் வந்தது. பரிவம் - செல்லுவோம். நெறி - வழி.

110. சஞ்சரித் திருத்தல் - போக்குவரவுசெப்துகொண்டிருத்தல்.

112. அஞ்சனம் - மை. மூங்கில்போத்து - மூங்கிற்றூர். பஞ்சலோகம் - இரும்பு, ஈயம், செம்பு, வெள்ளி, பொன் என்பவை. பிடிபட்ட - அமைக்கப்பட்ட. போக்கு - சுருங்கைவழி. பிடிபட்டது - அப்பட்டது. துடிபட்டபோக்கு பி.-ம்.

113. கெம்பாமல் - அவம்செப்யாமல்.

- 114 திசைகட்டிப் பலிகொடுத்து—அதைவெட்டித்
திருத்திப் பொருத்துக்கூப் பிரித்தெடுத்து
அசுகைகொள் கள்ளர்களை—நீரிங்கே
ஆட்பார்த் திருமென்றௌரு வாய்ப்பேச்சிலே
- 115 போக்கினிற் ருணிந்துசென்றேன்—அங்கொரு
ழுதம்வந் தத்திற்றென் மீதினிலே
வாக்குமாந் திரத்தாலே—அதைமெள்ள
மறித்துக்கொண்டேன் அங்கே நிறத்திக்கொண்டேன்
- 116 பேயைப்பேய் பிடிப்பதுண்டோ—நீ என்னைப்
பிடிக்கவந்தாய் என்ன துடுக்கிதென்று
வாயை மடித் துறுக்கி—நான்தின்ற
வல்லமை கண்டது பல்லுக்கெஞ்சவே
- 117 இப்புறம் தள்ளிவிட்டே—நான்மட்டும்
ஏகமாய்த் துணிந்தப்பால் போகையிலே
கொப்பரை கொப்பரையாய்—ஒருமிக்கக்
கோத்துத்தொங் கின்றைக்கண் பார்த்துநின்றேன்
- 118 ஒருடம் பிரேருடம்பாய்—வேசை
யொண்டெடுத் தனங்களைக் கண்டதுபோல்
பூரித்துப் புளகித்துப்போய்—அத்தனை
பொருளையும் வலம்வந்து சரணஞ்செய்தேன்
- 119 பேராசைக் களவில்லையே—என்வேசைப்
பெண்ணுக்கு வாய்த்ததென் ரெண்ணிக்கொண்டேன்
ஆராமற் புகுந்தள்ளினேன்—நான்விழுந்
தள்ளவும் அவ்வளவும் கொள்ளித்தேளாய்

114. அசுகை - ஆசுயை—பொருமை.

116. துடுக்கு - துட்டத்தனம். உறுக்கி - அதட்டி. பல்லுக்கெஞ்ச - மோவாய்க்கட்டையைப்பிடித்துக்கெஞ்ச.

117. ஏகமாய் - தனியாய்.

118. பூரித்து - பருத்து. புளகித்து - மயிர்சிவிரத்து.

119. வேசை - பரத்தை. ஆராமல் - திருத்தியடையாமல்.

- 120 நட்டுவாக் காலியுமாய்—மொய்த்துச்செங்
நாயெனப் பிடிங்கிற்றென் காயமெங்கும்
கொட்டினால் விடம்விடுமோ—நான்குதித்த
குத்தாட்டங் கண்டவர்கள் ஆற்றூர்களே
- 121 பெற்றவர் சகித்தாலும்—என்வேசைப்
பெண்சகிப் பாளோவென்று துடிதுடித்தேன்
உற்ற மருங்கில்லையே—ஒன்றுங்கைக்
குதவளில் லையேயென்ன விதிவசமோ
- 122 திருமங்கை யாழ்வார்போல்—பொருள்கொண்டு
திருப்பணி செய்தாலிக பரத்துக்குண்டே
பரிந்ததை நினையாமல்—வேசைப்பெண்
பாவிபேர் சொன்னதற்குப் பலனிதென்று
- 123 சாவது நிசமாகி—நினைவுகள்
தடுமாறி நானுயிர் விடுகையிலே
தேவடி யாளாநொந்தேன்—ஜூயோபர
தேசியாய்ப் போனுயே தோசியென்றேன்
- 124 குறைவய காயெழுதித்—தெப்பவிந்தக்
குகைக்குள்ளே சாகவோ வகுத்ததென்று
பருவதம் போல்விழுந்தேன்—என்னியந்தப்
பாதையி லேமறித்த பூதம்வந்து
- 125 அதட்டினான் இவனென்றே—என்வாய்
அலகு திரும்பவிரண் டறைகொடுத்து
உதைத்தே பிடக்காலால்—வெளியிலே
உந்தக் கரணம்போட்டு வந்துவிழுந்தேன்

120. காயம் - உடல்.

122. இபரத்துக்கு - இம்மைக்கும் மறுமைக்கும், பரிந்து - விரும்பி,
அதை-திருப்பணிசெய்தலை, வேசைப்பெண்ணுகிய பாவியின்பெயரை என்க,
'பாவிபேர் சொன்னது' என்றது 119-ஆம் கண்ணியில் 'என் வேசைப்
பெண்ணுக்கு வாய்த்தது' என்றதைக் குறித்தது.

123. தோசி - பாவி.

124. வகுத்தது - விதித்தது, பருவதம் - மலை.

125. உந்த - ஏற்ற.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் விற்கப்பேணும் புத்தகங்கள்.

I. சங்கப்பிரசாரம்.

		கி. அ. ட.
1.	ஊனுமிர்த மூலமும் உரையும்	... 1 0 0
2.	ஈசவமஞ்சளி 1 8 0
4.	வைத்தியசாராசங்கிரகம்	... 5 0 0
5.	பன்னாற்றிரட்டு	... 3 0 0
8.	தமிழ்ச்சோல்வகாதி மூன்றும்பாகம்	... 5 0 0
10.	சொல்காப்பியம் செய்யுளியல் (ஏ. உரை)	... 1 12 0
11.	திருவருணைக்கலம்பகம்	... 0 6 0
13.	கலைசுசிலேடைவண்பா 0 6 0
15.	திருவாறுர் நான்மனிமர்லை	... 0 4 0
16.	ஸ்ரீகிருஷ்ணசுவித்திரவிமர்சனம்	... 1 4 0
17.	பன்னாற்றிரட்டு (செல்லாங்)	... 0 4 0

II. சேந்தமிழ்ப்பிரசாரம்.

1.	காந்திலையம்பது (உரையுடன்)	... 0 4 0
2.	கனுநல் (பி) இனியதாற்பது (உரை)	... 0 3 0
4.	புவவராற்றுப்பகல்	... 0 3 0
7.	திருத்தந்தாதி (உரையுடன்)	... 0 6 0
8.	தினைமாலைதூற்றும்பது (உரையுடன்)	... 0 8 0
9.	அறமானவிளக்கம்	... 0 10 0
10.	அட்டாங்கயோகக்குறள்	... 0 2 0
12.	பன்னிருபாட்டியல்	... 0 12 0
13.	நான்மனிக்கடிக்க (பழைய உரை)	... 0 4 0
14.	முத்தொன்னாயிரசெய்யுடகள்	... 0 3 0
16.	திருவாருகுவா 0 8 0
17.	சகங்தர்ஸ்னதிபிளை	... 0 12 0
18.	இயற்கைப்பொருட்பாடம்	... 0 4 0
19.	தேவையுலா 0 3 0
21.	சிதம்பரப்பாட்டியல் (உரையுடன்)	... 0 8 0
22.	திருக்கலம்பக்குலமும் உரையும்	... 1 0 0
23.	விக்கிரமசேழனுலா	... 0 8 0
24.	குருமொழிலினவிலை	... 0 1 0
25.	சேவங்பெருமான் இரட்டைமன்னிமாலை	... 0 2 0
26.	திருத்தனிலைகத்திருவிருத்தம்	... 0 1 0
27.	மதுராத்திருப்பணிமாலை	... 0 8 0
30.	ஊனுமிர்தக்கட்டிலா	... 0 3 0
32.	மகீஷாபஞ்சகம்	... 0 8 0
36.	உவானகங்கிரகம்	... 0 1 0
37.	மாறனவங்காரம் மூலமும் உரையும்	... 4 8 0
38.	திருப்புல்லாண்மீலை	... 0 2 0

40.	திருமாவிருந்துகோலைமலை அழகர்பிள்ளை தத்தமிழ்	...	0	8	0	
41.	பொருட்டொகைகளின் இடம்	0	6	0
42.	அரூராகிளிகண்டு	0	12	0
43.	மேகவிலைத்து	0	2	0
44.	திருக்குற்றாலமாலை	0	2	0
45.	தண்டலையார்சத்தம்	0	4	0
46.	இராமோதங்தம்	0	3	0
47.	படுமொழிலுலமூம் பழைய உரையும் (2-வது 100)	...	1	0	0	
48.	சேதாகும் தமிழும்	0	6	0
52.	கடற்புராணம்	0	10	0
53.	திருவன்ஞவர் (ஆங்கிலம்)	0	6	0
54.	அரும்பொருள்வினக்கிளிகண்டு...	1	4	0
55.	மாறனகப்பொருளும் திருப்பதக்கோவையும்	...	0	12	0	
56.	பாப்பாவினம்	0	10	0
57.	மதுரைரும்மணிக்கோவை	0	5	0
58.	பழனிப் பிள்ளைத்தமிழ்	0	3	0
59.	கட்டம்பர்கோயில் உலா	0	6	0
60.	சங்கரநயிஞர்கோயில் அந்தாதி	0	6	0
61.	கலைஞர்க்கோவை	0	12	0
62.	பெருங்தொணக	5	0	0
63.	குடிக்கொடுத்தாய்க்கியார்தோத்திரப்பாம்மலை	...	0	5	0	
64.	சிராமலைக்கோவை	0	12	0
65.	மத்யமாவியாயோஙம்	0	2	0
67.	அமிர்தரங்குஜி	0	2	0
69.	பொன்வண்ணத்தாசி மூலமூம் உரையும்	...	0	8	0	
70.	திருச்சிறபுவிழூருலா	0	12	0
71.	துணைத்தலைவர் நினைவுமலர்	0	10	0

நிப்பு:-1. கைவசம் இல்லாத சங்கப்பிரகாரங்களும் செங்கமிழ்ப்பிரகாரங்களும் இதில் குறிக்கப்படவில்லை. மறுபடி அச்சிட்டு வெளியான தும் இப்பட்டியலில் சேர்க்கப்படும்.

2. சங்கத்தினின் ற மாதம் ஒருமுறை துரிய விஷயங்களைக் கொண்டு வெளியாக்கவரும் இச் "செங்கமிழ்"ப்பக்திரிஞக்கக்கு வருடங்கள்தா நூ 4. சவுப்பிரதியின் ரெயம் அனை 8. வெளியாகிகளுக்கு வருடங்கள்தா நூ 4-8-0. இதுவரை 46 தொகுதி கள் மூர்த்தியாயிருக்கின்றன. இவற்றுள் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 14, 16-ம் தொகுதிகள் கைவசமில்லை. 12 மாதப்பகுதிகள் உள்ள கைவசம் செய்யாத தொகுதி 1-க்கு நூ 4-0-0 வீது 0 விற்கப்பெறும். வி. பி. சார்ஜ் பிரத்தியேகம்.

3. சங்கப்பதிப்புப்புத்தகவுக்களை ஒரு ரூபாய்க்கும் அடுத்து மேற்பட்டு வாங்குவோர்க்கு ரூபா ஒன்றுக்கு அரையனா வீதம் கமிஷன் தள்ளிக்கொடுக்கப்படும்.

S. சிவஸ்வாமி மாணேஷர்.